

ஒளவையார் அருளிய நீதிநால்கள்

(உரையுடன்)



॥ ஆத்திகுழி ॥ கொன்றைவேந்தன்
॥ முதுரை ॥ நல்வழி
॥ நக்னெறி

அமர் நயினை கார்த்திகேச சோமசுந்தரம் அவர்களின்
 ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களால் இந்நால்கள் தொகுத்து
 வெளியிடப்பட்டது.



ஆந்திரம்

கடவுள் வாழ்க்கு

அத்தி குடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி கொழுவோம் யாமே

அத்தி - ஆத்திப் பூமாலையை : குடி - அணிந்திருக்கும் சிவபெரு மானின் : அமர்ந்த - அன்புக்கு உரிய: தேவனை - விநாயகப் பெருமானை: ஏத்தி ஏத்தி - எப்பொழுதும் போற்றி வழிபாடு செய்து: தொழுவோம் யாமே - நாம் வணங்குவோம்.

அத்திப் பூமாலையை அணிந்துள்ள சிவபெருமானின் பிரியத்துக்கு உரிய விநாயகப் பெருமானை எப்பொழுதும் வழிபட்டு நாம் வணங்குவோம்.

நூல்

அறஞ் செய விரும்பு

அறம் - தர்மம் செய - செய்வதற்கு விரும்பு - ஆசை கொள். நந்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்படவேண்டும்.

அறவது சினம்

அறுவது - தனிக்க வேண்டுவது: சினம் - கோபம் கோபத்தைத் தனியிச் செய்ய வேண்டும்.

இயல்வது கரவேல்

இயல்வது - இயன்றுதை: கரவேல் - செய்யாமல் மறைத்து வைக்கக் கூடாது
இயன்றுதை ஒளிக்காமல் செய்யவேண்டும்.

சுவது விலக்கேல்

சுவது - உதவிசெய்வதை: விலக்கேல் - தடுக்காதே பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கக்கூடாது.

உடையது விளம்பேல்

உடையது - உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை: விளம்பேல் - வெளியில் சொல்லாதே.

உன்னிடம் இருக்கும் நன்மைதீமைகளை பிறரிடம் கூறாதே.

ஊக்கமது கைவிடேல்

ஊக்கம் - துணிவை: கைவிடேல் - கைவிடக் கூடாது.

செயலில் ஈடுபடும் பொழுது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தெரியத்தைக் கைவிடக் கூடாது.

என் எழுத்து இகழேல்

என் - கணக்குக்கு ஆதாரமான என்னையும்: எழுத்து இலக்கியத்துக்கு ஆதாரமான எழுத்தையும்: இகழேல் - குறைவாக எண்ணக் கூடாது.

கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக் கூடாது.

ஏற்பது இகழ்ச்சி

ஏற்பது - பிறரிடம் சென்று யாசிப்பது: இகழ்ச்சி - இழிவு பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்.

ஐயம் இட்டு உண்

ஐயம் - பிச்சை கேட்பவர்களுக்கு; இட்டு - உணவு அளித்து: உண் - நீ சாப்பிட வேண்டும்.

பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்.

ஓம்புரவு ஒழுகு

ஓம்புரவு - உலக அனுபவத்தைத் தெரிந்து: ஒழுகு - நடந்து கொள்

உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.

ஒதுவகு ஓழியேல்

ஒதுவது - படிப்பதை: ஓழியேல் - விட்டுவிடாதே படிப்பதை விட்டுவிடக் கூடாது.

உளவியம் பேசேல்

உளவியம் - பொறாமை: பேசேல் - பேசக்கூடாது. பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.

அஃகஞ் சுருக்கேல்

அஃகம் - தானியங்களை: சுருக்கேல் - குறைத்து நிறுக்காதே தானியங்களை எடை அளவு குறைத்து நிறுக்கக் கூடாது.

கண்டு ஒன்று சொல்லேல்

கண்டு - ஒன்றைப் பார்த்து: ஒன்று - பாராத வேறு ஒன்றை சொல்லேல் - சொல்லக்கூடாது.

கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே.

ஙப்போல் - 'ங' என்ற எழுத்தைப் போல் வளை - எல்லோரையும் ஆதரிப்பாயாக

'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்.

சனி நீராடு

சனி - சனிக்கிழமைதோறும்: நீராடு - என்னைய தேய்த்து நீரில்குளி

சனிக்கிழமை தோறும் என்னைய தேய்த்துக் குளிப்பாயாக.

ஞயம்பட உரை

ஞயம்பட - கனிவான முறையில்: உரை - கூறு கனிவான முறையில் எதையும் கூறுவாயாக

இடம்பட வீடு எடேல்

வீடு - இல்லத்தை: இடம்பட - இடம் உபயோகமற்றபடி: எடேல் - கட்டாதே. தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே.

இணக்கம் அறிந்து இணங்கு

இணக்கம் - ஒருவருடன் தொடர்பு கொள்ளுமுன்: அறிந்து - அவர் தகுந்தவரா என அறிந்து: இணங்கு - தொடர்பு கொள்ளவேண்டும்

நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதை தீர் அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்.

தந்தை தாய் பேண்

தந்தை தாய் - தந்தையையும் தாயையும்: பேண் - காப்பற்ற வேண்டும்.

பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்.

நன்றீ மறவேல்

நன்றி - ஒருவர் செய்த உதவியை: மறவேல் - மறுக்கக் கூடாது.

ஒருவர் செய்த உதவியை மறந்து விடக்கூடாது.

பருவத்தே பயிர் செய்

பருவத்தே - தகுந்த பருவகாலத்தில், பயிர் செய் - பயிரிடமுற்படு.

உரியகாலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்.

மண் பறித்து உண்ணேல்

மண்பறித்து - மற்றவருடைய நிலத்தை அபகரித்து, உண்ணேல் - உண்ணக்கூடாது.

மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.

இயல்பு அலாதன செயேல்

இயல்பு அலாதன - வழக்கத்துக்கு மாறான காரியத்தைக், செயேல் - செய்யக் கூடாது.

வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக் கூடாது

அறவம் ஆடேல்

அறவம் - பாம்புடன், ஆடேல் - விளையாடாதே, பாம்போடு விளையாடனால் ஆயத்து நேரிடும்.

இலவம்பஞ்சில் தயில்

இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சில் தயாரித்த மெத்தையில், தயில் - நித்திரை செய்

இலவம்பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்

வஞ்சகம் பேசேல்

வஞ்சகம் - உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று, பேசேல் - பேசாதே

கபடமாகப் பேசக்கூடாது.

அழகு அலாதன செயேல்

அழகு அலாதன - மற்றவர் இகழத்தக்க காரியத்தை, செயேல் - செய்யாதே

பிறர் இகழத்தக்கவற்றைச் செய்யக் கூடாது.

இளமையில் கல்

இளமையில் - சிறுபிராயத்தில், கல் - கல்வி கற்றுக்கொள் சிறுபிராயத்தில் கல்வியைக் கற்பது சிறப்பாகும்.

அரணை மறவேல்

அரணை - இறைவனை, மறவேல் - மறந்து விடாதே
இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்

அனந்தல் ஆடேல்

அனந்தல் - கடலில், ஆடேல் - நீந்தி விளையாடாதே
கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்.

கடவுது மற

கடவுது - கோபத்தை உண்டாக்கும் சொற்களை, மற - மறந்து
விடு
பிறருக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய சொற்களைக்
கூறக் கூடாது.

காப்பது விரதம்

காப்பது - உயிர்வதை செய்யாமல் காப்பது, விரதம் -
நோன்பாகும்.
பிற யிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது
நோன்பாகும்.

கிழமைப்பட வாழ்

கிழமைப்பட - மற்றவர்களுக்கு உதவியாக, வாழ் -
வாழ்வாயாக
தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ
வேண்டும்

கீழ்க்கை அகற்ற

கீழான - செயல்களை, அகற்று - ஒதுக்கி விட
கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கி விட
வேண்டும்

குணமது கைவிடேல்

குணமது - நன்மையான குணங்களை, கைவிடேல் -
கைவிடாதே
நற்பண்புகளை கைவிடாமல் வாழ வேண்டும்

கூடிப்பிரியேல்

கூடி - பண்பானவர்களோடு உறவு கொண்டு, பிரியேல் - பிரிந்து
விடக் கூடாது

நற்பண்புடையவர்களோடு தொப்பு கொண்டு பிறகு
அவர்களை விட்டுப் பிரியக் கூடாது

கெஞ்சுப்பது ஒழி

-38
கெஞ்சுப்பது - மற்றவருக்கு தீங்கு செய்வதை, ஓழி - விட்டு விடு
ஒருவருக்கும் தீங்கு செய்யக் கூடாது
கேள்வி முயல்

-39
கேள்வி - பலவகையாலும் கேட்டு அறியும் அறிவை, முயல் -
முயன்று பெற்றுக் கொள்
அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டு தெரிந்து
கொள்

கைவினை கரவேல்

-40
கைவினை - கைத்தொழில்களை, கரவேல் - ஒளிக்காதே
கற்ற கைத்தொழில்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடு

கொள்ளை விரும்பேல்

-41
கொள்ளை - மற்றவர் பொருளை கொள்ளையாட்க்க,
விரும்பேல் - ஆசைப்படாதே
ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க
ஆசைப்படாதே

கேதாட்டு ஒழி

-42
கோது - குற்றமுள்ள, ஆட்டு - விளையாட்டுக்களை, ஓழி -
விட்டுவிடு வாயாக.
ஆபத்தை உண்டாக்கக் கூடிய விளையாட்டுக்களில்
ஈடுபடாதே

சக்கர நெறி நில்

-43
சக்கரநெறி - அரசின் சட்டத்திற்கேற்ப, நில் - நடப்பாயாக
அரசு ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்.

சான்றோர் இனத்திரு

-44
சான்றோர் - அறிவாளிகளை உடைய, இனத்து - குழுவில்
சார்ந்து இரு - இருப்பாயாக
அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது
மேன்மையளிக்கும்

சித்திரம் பேசேல்

-45

சித்திரம் - பொய்யான சொற்களை, பேசேல் - போதே பொய்யை அலங்காரமாக உண்மைபோல பேசக் கூடாது

சீர்மை மறவேல்

-46

சீர்மை - சீரான செயல்களை, மறவேல் - மறந்து விடாதே சிறுப்பான செயல்களை மறந்து விட வேண்டாம்

களிக்கச் சொல்லேல்

-47

களிக்க - முகம்கோணும் படியான, சொல்லேல் - சொற்களைச் சொல்லாதே

மற்றவர் முகம்கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது தூது விரும்பேல்

-48

குது - குதாட்டங்களை, விரும்பேல் - விளையாட ஆசைப்படாதே

குதாட்டங்களினால் பொருள் நஷ்டமும் மனக் கஷ்டமும் உண்டாகும்

செய்வன திருந்தச் செய்

-49

செய்வன - செய்யக் கூடிய காரியங்களை, திருந்த - திருத்தமாக, செய் - செய்வாயாக செய்யும் காரியங்களைச் செவ்வையாக செய்ய வேண்டும்

சேரிடம் அறிந்து சேர்

-50

சேர் இடம் - சேரக்கூடியவர்களைப் பார்த்து, அறிந்து நன்கு ஆர்யந்து சேர் - சேர்ந்து கொள்

சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்

கைளனத் திரியேல்

-51

கைளன - சீ என பிறர் இகழும் படி திரியேல் - அலையக் கூடாது

மற்றவர் இகழும் படி நடந்து கொள்ளக் கூடாது

செல் சேர்வு படேல்

-52

சொல் - ஓருவருடன் பேசும் பொழுது, சோர்வுபடேல் - மனம் தளர்ந்து பேசக் கூடாது

மற்றவர்களுடன் பேசும் பொழுது மனம் தளர்ந்து பேசக் கூடாது

சோம்பி - சோம்பேறித்தனமாக, திரியேல் - திரியாதே முயற்சியின்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றுக் கூடாது

தக்கோன் எண்த்திரி

தக்கோன் என் - தகுதியுடையவன் என்று என்னும் படி, நிரி - நடந்து கொள் கெளரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும் தானமது விரும்பு

தானம் அது - ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதை, விரும்பு - ஆசை கொள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

திருமாலுக்கு அடிமை செய்

திருமாலுக்கு - மகா விழ்ணுவுக்கு, அடிமை செய் - சேவை செய் மகாவிழ்ணுவுக்கு சேவைசெய்தால் புண்ணியம் கிடைக்கம்

தீவினன அகற்று

தீவினன - தீமையான செயல்களை, அகற்று - செய்யாதே பிறருக்கு தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக் கூடாது

துன்பத்துக்கு இடங்கொடேல்

துன்பத்துக்கு - வருத்தத்திற்கு, இடம் கொடேல் - மனத்தில் இடம்கொடுக்காதே மனம் வருந்தும் படி நடந்து கொள்ளக் கூடாது

தூக்கி வினனசெய்

தூக்கி - ஆராய்ந்து பார்த்து, வினை செய் - காரியத்தைச் செய் எந்தக்காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்.

தெய்வம் இகழேல்

தெய்வம் - கடவுளை, இகழேல் - இகழ்ந்து பேசாதே கடவுளை இகழ்ச்சியாகப் பேசக் கூடாது

தேசத்தோரு ஒத்து வாழ்

-61

தேசத்தோரு - தன்நாட்டோரு, ஒத்துவாழ் - இனக்கமாக வாழ்வாயாக தன்நாட்டு மக்களோரு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.

தையல் சொல் கேளேல்

-62

தையல் - மனவி, சொல் - இழிவான சொற்களைக் கேளேல் - கேட்கக் கூடாது மனவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக் கூடாது.

தெரண்மை மறவேல்

-63

தொண்மை - பழுமைக்காரியங்களை, மறவேல் - மறவாதே பழுமையான காரியங்களை மறந்துவிடக் கூடாது

தேற்பன தோட்ரேல்

-64

தோற்பன - தோல்வி ஏற்படும் என நிட்சயமாகத் தெரிந்தால், தொட்ரேல் - அதை மேற்கொள்ளக் கூடாது. தோல்வி உண்டாகும் எனத்தெரிந்து அதில் ஈடுபடக் கூடாது

நன்மை கடைப்பிடி

-65

நன்மை - நல்ல காரியங்களை, கடைப்பிடி - கைக்கொள் நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்

நரு ஒப்பன செய்

-66

நாடு - நாட்டு மக்கள் ஒப்பன - ஏற்றுக்கொள்ளும் படியான காரியங்களை, செய் - செய்வாயாக நாட்டுமக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்

நிலையில் பிரியேல்

-67

நிலையில் - உயர்ந்த நிலையிலிருந்து, பிரியேல் - கழுன நிலைக்கு இறங்கி விடாதே மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது

நீர் விளையாடேல்

நீ - தண்ணி பெருகிய இடத்திலே, விளையாடேல் - நீந்தி விளையாடாதே ஆபத்தான வெள்ளத்தில் நீந்தி விளையாடக் கூடாது
நூன்மை நுகரேல்

-68
நூன்மை - நோய் உண்டாக்கும் சிற்றுண்டிகளை, நுகரேல் - உண்ணாதே
நோயைத் தரக்கல்லிய ஆகாரங்களை உண்ணக் கூடாது
நூல் பல கல்

-69
நூல் - அறிவு நூல்களை, பல - நிறைய, கல் - கற்றுக் கொள்
அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்கவேண்டும்

நெவ்பயிர்களை
-70
நெல் பயிர் - நெல்விளையத்தக்க பயிரை, விளை - உற்பத்தி செய்
நெல்லுற்பத்தியை அதிகரிக் கொள்ள வேண்டும்.

நேர்பட ஒழுகு
-71
நேர்பட - நேர்மையாக, ஒழுகு - நடந்துகொள்வாயாக நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்

நெவ்வினை நனுகேல்
-72
நெ - இகழ்வான, வினை - காரியங்களில், நனுகேல் - சுப்பாதே
இகழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.

நெய்ய உரையேல்
-73
நொய்ய - மனம் புண்பும் படியாக, உரையேல் - சொந்களை சொல்லக்கூடாது.
பிறர் மனம் புண்பும்படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்

நேய்க்கு இடம்கொடேல்
-74
நோய்க்கு - வியாதிக்கு, இடம்கொடேல் - உடலில் இடம் கொடுக்கக் கூடாது

நோய் உடலில் அனுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பழிப்பன பக்ரேல்

பழிப்பன - பழிசொல்லத்தக்க, பக்ரேல் - சொற்களைக் கூறாதே பிறர்பழிக்கும் படியான இழிவான சொற்களைக் கூறவேண்டாம் -76

பரம்பெரு பழகேல்

பாம்பொடு - பாம்புடன், பழகேல் - விளையாடாதே பாம்பொடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து பிழைப்படச் சொல்லேல் -77

பிழைப்பட - தவறாக நினைக்கும் படி, சொல்லேல் - சொல்லாதே தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம் பிழைப்படுவது காரணம் - பிழைப்பதற்காக பிழுபெற நில்

பீடு - பெருமை, பெற - அடையும்படி நில் - நிலையாக இரு பெருமைபடத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும். புகழ்ந்தரரப்போற்றி வாற்

புகழ்ந்தாரை - புகழ்மிக்கவர்களை, போற்றி - மதித்து, வாழ் - வாழ் வாயாக

புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்

பூமி திருத்தி உண்

பூமி - விளை நிலத்தை, திருத்தி - உழுது, பயிர்செய்து, உண் - உண்பா யாக நிலத்தைப் பயிர்செய்து விளைந்த நெல்லைக்கொண்டு உண்ண வேண்டும்

பெரியாரைத் துணைகொள்

பெரியாரை - அறிவுசார்ந்த ஒழுக்க சீலர்களை, துணைக்கொள் - துணையாகக் கொள்வாகயாக அறிவுமிகுந்த ஒழுக்க சீலர்களை அனுகி அவர்களின் அறிவுரை களைக்கேட்டு நடக்க வேண்டும். -82

பேதமை அகற்ற

பேதமை - அறிவில்லாத்தன்மையை, அகற்று - நீக்கி விடு

முடிவை நான்கிடக்குப் புதையுத் தீட்டு மாறி
ருடத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது
பையலோடு இணங்கேல்

-84
பையலோடு - சிறுவனோடு, இணங்கேல் - சேர்தே அறிவற்ற அறிவற்ற சிறுவனோடு பழகக்கூடாது.

பொருள் தனைப் பேற்றி வாழ் - 85
பொருள் தனை - பொருள், செல்வம் ஆகியவற்றை, போற்றி -
பாதுகாத்து வாழ் - வாழ்வாயாக

பொருள்களையும் செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து
வைத்துக்கொண்டு வாழ வேண்டும்

பேர்த்தொழில் புரியேல் - 86
பேர்த்தொழில் - சண்டை, சச்சரவுகளில், புரியேல் - ஈடுபோதே

வீணாகச் சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்

மனம் தடுமாறேல் - 87
மனம் - உள்ளம், தடுமாறேல் - கலங்காதே
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்

மற்றாவுக்கு இடங்கொடேல் - 88
மாற்றானுக்கு - எதிரிக்கு, இடங்கொடேல் - எதிலும் இடம்கொடுக்கக் கூடாது
எதிரிக்கு சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது

மிகைபடச்சொல்லேல் - 89
மிகைபட - அளவுக்கதிகமாக, சொல்லேல் - சொல்லாதே

அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது
மிகூண் விநும்பேல்

-90
மீது - அதிகமான, ஊன் - உணவை, விரும்பேல் -
உண்ணாதே

அளவுக்கதிகமான உணவை உண்ண வேண்டாம்
முனை முகத்து நில்லேல்

-91
முனைமுகத்து - போர்முனையிலே, நில்லேல் - ஆயுதமின்றி
நிற்காதே
போர்முனையில் ஆயுதமில்லாமல் நிற்கக் கூடாது

முர்க்கரோடு இணங்கேல்

-92

முர்க்கரோடு - முரடர்களோடு, இணங்கேல் - இணையாதே
அறிவு இல்லாத முடர்களோடு சேர்க்கூடாது

மெல்லி நல்லன் தோள் சேர்

-93

மெல் - மென்மையான, நல்லாள் - நற்குணம்பொருந்திய
மனைவியோடு, தோள் சேர் - இணைந்து வாழ்வாயாக
வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்

மேன் மக்கள் சொல்கேன்

-94

மேன் மக்கள் - மென்மைக்குணம் வாய்ந்தவர்களுடைய சொல்
அறிவுரைகளை, கேள் - கேட்டுநடப்பாயாக
உயர்குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு
நடந்தால் நன்மை உண்டாகும்.

மைவிழியார் மனை அகல்

-95

மைவிழியார் - ஒழுக்கமில்லாத பெண்ணின், மனை அகல் -
வீட்டுக்குப் போகாதே

மயக்கும் விலைமாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்

மொழிவது அறமொழி

-96

மொழிவது - சொல்வதை, அற - சந்தேகமின்றி, மொழி -
சொல்வாயாக

சொல்லக் கூடியதைச் சந்தேகமின்றி தெளிவாகக் கூறவேண்டும்

மோகத்தை முனி

-97

மோகத்தை - ஆசையை, முனி - வெறுத்துத்தடை செய்வாயாக,
ஆசையை வெறுத்து அடக்க வேண்டும்

வல்லமை பேசேல்

-98

வல்லமை - உன்னுடைய திறமையை, பேசேல் - புகழ்ந்து
பேசாதே

உன்னுடைய திறமையை நீசே புகழ்ந்து கொள்ளக்கூடாது.

வாது முற்கூறேல்

-99

வாது - விவாதம் செய்வதற்கு, முற்கூறேல் - வலியச் சென்று
அழைக்காதே.

வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது.

வீத்தை விரும்பு

-100

வித்தை - கலைகளை, விரும்பு - விரும்பிக் கற்றுக் கொள். கல்வி முதலான கலைகளை ஆசைபோடு கற்றுக் கொள்ள வேண்டும்.

வீர பெற நில்

-101

வீடு - மோட்சத்தை, பெற - அடைவதற்கு, நில - முயற்சி செய் முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்

உத்தமனரய் இரு

-102

உத்தமானாய் - நல்ல குணம் பொருந்தியவனாக, இரு - வாழ்வாயாக.

நங்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்

ஊருடன் கூட வாழ்

-103

ஊருடன் - ஊராருடன், கூடி - ஒற்றுமையாக, வாழ் - வாழ்வாயாக

ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும் வெட்டினப் பேசேல்

-104

வெட்டின - வெடுக்கென்று, பேசேல் - பேசக் கூடாது. குட்டியாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது

வேண்டி வினை செய்யேல்

-105

வேண்டி - வேண்டும் என்றே, வினைசெய்யேல் - தீமையான செயல்களைச் செய்யாதே வேண்டும் என்றே எவருக்கும் தீமை செய்யக் கூடாது

கைகறைத் துயில் எழு

-106

கைகறை - விழியற் காலையில், துயில் எழு - நித்திரையிலிருந்து விழிக்க வேண்டும் அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்

ஒன்னரரத் தேநேல்

-107

ஒன்னாரை - எதிரிகளை, தேநேல் - நம்பக் கூடாது எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது

ஓரம் சொல்லேல்

-108

ஓரம் - பட்சபாதமாக, சொல்லேல் - எதையும் சொல்லாதே ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது.

அத்தி கூடி மூலம் ~ பதவுரை ~ கருத்துரை முற்றும்

கொன்றவேந்தன்

கடவுள் வாழ்த்து

கொன்ற வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

கொன்ற வேந்தன் - கொன்றைப் பூமாலை யணிந்த
சிவ பெருமானின் செல்வன் - குமாரராகிய விநாயகக்
கடவுளின், அடியினை - இரு பாதங்களையும், யாம் - நாம்,
ஏத்தி, தொழு வோம் - வணங்குவோம்.

கொன்ற மாலையணிந்த சிவபெருமானின்
திருக்குமார் ராண விநாயகக் கடவுளின் இரு பாதங்களையும்
வணங்குவோம்.

அன்னையும் பீதாவும் முன்னீர் தெய்வம்

அன்னையும் - தாயும், பிதாவும் - தந்தையும், முன் அறிமுன்னதாக அறியப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவர்கள்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

ஆலயம் - கோயிலுக்குச் சென்று, தொழுவது - கடவுளை
வணங்குவது, சாலவும் - மிகவும் நன்று நல்லது.
(கரு) கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிகவும்
நல்லது.

இல்லற மல்லது நல்லற மன்று

இல்லறம் - (மனைவியோடு கூடி நடத்தும்) இல்லறமானது,
நல்லறம் - நல்ல அறமாகும், அல்லது - அதுவல்லாத
வாழ்வானது, அன்று - நல்ல அறமன்று.
(கரு) மனையாளோடு நடத்தும் இல்லறமே நல்லது.

சுயார் தேட்டைத் தீயார் கொள்வர்

சுயார் - பிறர்க்குச் சிறிதும் கொடாதவருடைய, தேட்டை -
செல் வத்தை, தீயார் - (கள்வர் முதலிய) கொடியவர்கள்,
கொள்வர் - அபகரித்துக் கொள்வர்.
(கரு) வறியவர்கட்டுக் கொடாதவர் செல்வத்தை, கள்வர்
போன்ற தீயோர் பறித்துச் சென்றுவிடுவர்.

உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு

உண்டி - உணவை சுருங்குதல் - குறைத்தல், பெண்டிர்க்கு
பெண் களுக்கு, அழகு - அழகாகும்.

(கரு) பேருண்டியை விரும்பாது மிதமாக உண்பது
பெண்களுக்கு அழுகு தரும்

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

-6
ஊருடன் - ஊராருடன், பகைக்கின் - லிரோதித்துக் கொண்டால் வேருடன் - (அவன்) தன் வம்சத்துடன், கெடும் - அழிவான்.

(கரு) ஒருவன் தன் ஊர்மக்களைப் பகைத்துக் கொண்டால் குடும்பத்தோடு அழிந்து போவான்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

-7
எண்ணும் - கணித நூலும், எழுத்தும் - இலக்கண நூலும். கண்ணன - (மனிதருக்கு) இரு கண்கள் என்று சொல்லப்படும். (கரு) கணிதமும், இலக்கணமும் மனிதருக்கு இரு கண்கள் போன்றவை.

ஏவா மக்கள் மூவா மருந்து

-8
ஏவா - ஏவுதற்கு முன்னரே குறிப்பறிந்து செய்யும், மக்கள் - பிள்ளைகள், மூவா மருந்து - (பெற்றவர்கட்கு) தேவாமிர்தம் போன்றவராவர்.

(கரு) தாய் தந்தையர் கட்டளையிடுமுன், குறிப்பறிந்து செய்கின்ற பிள்ளைகள் அவர்கட்குத் தேவாமிர்தம் போன்றவர்.

ஜயம் புகினுஞ் செய்வன செய்

-9
ஜயம் புகினும் - பிச்சை எடுத்தாலும் செய்வன - செய்யத் தக்க நல்லவற்றைச் செய் - (விடாது) செய்

(கரு) பிச்சை எடுத்து வாழ்ந்தாலும், செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய் - (விடாது) செய்

ஒருவனைப் பற்றி ஓரகத்திரு

-10
ஒருவனை - தக்கார் ஒருவரை பற்றி - துணையாகப் பற்றிக் கொண்டு, ஓரகத்து ர். ஓரிடத்தில், இரு - நிலைத்திரு.

(கரு) நற்குணமுட்டை ஒருவரைத் துணையாகப் பற்றிக் கொண்டு ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்திரு.

ஒதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

-11

வேதியர்க்கு - பிராமணர்க்கு, ஒழுக்கம் - உயர்ந்த ஒழுக்கமானது, ஒதலின் - வேதம் ஒது வதை விட, நன்றே - நல்லது.

(கரு) அந்தணர்க்கு, வேதம் ஒதுவதை விட ஒழுக்கமே சிறந்த தாகும்.

ஓளவியம் பேசுதல் ஆக்கத்தற்கு அழிவு

-12

ஓளவியம் - பொறாமையான வார்த்தைகளை பேசுதல் - ஒருவன் பேசுவது, ஆக்கத்தற்கு - அவனுடைய செல்வத்திற்கு, அழிவு - அழிவைத் தரும். (கரு) ஒருவன் பொறாமை பேசினால், அதுவே அவனுடைய செல் வத்திற்கு அழிவைத் தரும்.

அகமும் காகம் சிக்கெனத் தேடு

-13

அகமும் - தானியத்தையும், காகம் - திரவியத்தையும், சிக்கெனத் தேடு - வீண் செலவு செய்யாமல் விரைந்து தேடு. (கரு) தானியத்தையும், திரவியத்தையும் விரைந்து தேடிக்கொள்

கற்பிபனப் படுவது சொல் திறம்பாமை

-14

கற்பு எனப்படுவது - கற்பு என்று சொல்லப்படுவது, சொல் (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - பிறழ்ந்து நடவாமையாகும்.

(கரு) மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது, கணவர் வார்த்தைக்கு மீறி நடவாமையோகும்.

காவல் தானே பாவையர்க்கு கழுகு

-15

காவல்தானே - (கற்பைக்) காத்துக்கொள்வது தான், பாவையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும். (கரு) கற்பினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதுதான் பெண்களுக்கு அழகாகும்.

கிட்டாதாயின் வெட்டென மற

-16

கிட்டாதாயின் - (விரும்பிய பொருள்) கிடைக்கா விட்டால், வெட்டென - உடனே, மற- அப்பொருளை மறந்து விடு. (கரு) விரும்பிய பொருள் கிடைக்காவிடில் உடனே அதை மறந்து விடு

கீழோராயினும் - உள்குக் கீழ்ப்பட்டவராயிருந்தாலும், தாழ மரியாதையான சொற்களை, உரை - பேசு. (கரு) உள்குக் கீழ்ப்பட்டவரிடமும் மரியாதையுடன் பேசு.

குற்றம் பார்க்கில் கற்றமில்லை

குற்றம் - குற்றங்களையே, பார்க்கின் - (ஆராய்ந்து) பெரிதாக எண்ணிப் பார்த்தால், கற்றம் - உறவினர் இல்லை - (ஒருவரும்) இல்லை (கரு) குற்றத்தையே பெரிது படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால் ஒருவருக்கும் உறவினரே இருக்கமாட்டார். (குறிபு: குற்றமே இல்லாதவர் ஒருவருமில்லை என்பதாய்) கூர் அம்பாயினும் வீரியம் பேசேல்.

கூர் அம்பு ஆயினும் - கூர்க்கை உள்ள அம்பானாலும், வீரியம் வீர்த்தன்மையை, பேசேல் - (பெருமை பட) பேசாதே. (கரு) உன் கையில் காரிய ஆயுதம், இருந்தாலும், உன் வீர்த்தை வியந்து பெருமை பேசாதே.

கெட்டுவது செய்யீன் வீடுவது கரும்

கெட்டுவது - தீங்கினை, செய்யின் - (ஒருவன்) விடுவது (அவர் நட்பை) விடுவதே கரும் - நல்ல செய்கையாகும். (கரு) ஒருவர் தீமை செய்தால் அவர் நட்பை விட்டு விடுவது தான் நல்ல காரியமாகும்

கேட்டில் உறுதி கூட்டும் உடமை

கேட்டில் - (பொருளை) இழந்த காலத்தில் உறுதி - மனத்தளர்ச்சி யின்மை (கரு) பொருளை இழந்த காலத்து மனம் தளராது உறுதியுடன் இருப்பது.

கைப்பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி

கைப்பொருள் தன்னில் - கையில் உள்ள பொருளை விட மெய்ப் பொருள் உண்மைப் பயனைத் தரும். பொருளாவது கல்வி - கல்வியே ஆகும். (கரு) கையில் உள்ள பொருளை விட கல்வியே உண்மைப் பயனைத் தரும்.

அமர் நயினை கார்த்திகேச 18 சோமசுந்தரம் அவர்களின் நினைவாக

கொற்றவன் - அரசாங்கவன், அறிதல் - அறிய வேண்டுவது யாதெனில் உற்ற இடத்து (க்களுக்கு) துன்பம் நேர்ந்த இடம் தேடிச் சென்று உதவி - உதவுவதே ஆகும்.
(கரு) துன்பம் நேர்ந்த போது உடன் மக்களுக்கு உதவுவது அரசின் கடமையாகும் (உற்றவிடத்து ஒற்றிடத்து என விகாரப்பட்டது)

கோட் செவிக்குறலை காற்றுடன் நெருப்பு

கோட் செவி - கோள் கேட்கும் குணமுடையன், காதிலே குறலை (பிறரைப் பற்றி ஒருவன் வந்து சொன்ன) வார்த்தை காற்றுடன் கலந்த நெருப்பு (கரு) கோள் கேட்கின்றவனிடம் சொன்ன கோள் வார்த்தை காற்று உடன் கலந்த நெருப்புப் போல விரைவில் பரவும்

கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை

கெளவை - (பிறர் பற்றி) பிறரைப்பற்றி பழிச்சொற்களைச் சொல் வின் - ஒருவன் சொன்னால் எவ்வருக்கும் எல்லோருக்கும் பகை - (அவன் தானே) பகையாவான் (கரு) பிறர் மீது பழி சொல்லிக் கொண்டு இருப்பவன் எல்லோருக் கும் தானே பகையாவான். (எவ்வருக்கும் என்பது எவ்வருக்கும் என விகாரப்பட்டது)

சந்ததிக்கு அழுகு வந்திசெய்யாலை

சந்ததிக்கு - தன் குலம் பெருகுவதற்கு அழுகு - கடமை எதுவெனில் வந்திசெய்யாலை மலடின்றி வாழ்வதாகும்.
(கரு) குலத்துக்கழகு மனைவியோடு கூடி வாழ்ந்து மக்கட பேறு அடைதலே ஆகும்.

சான்றோர் என்கை ஸன்றோர்க்கழகு

சான்றோர் என்கை - (தான் பெற்ற மக்கள்) சான்றோர் என (பிறரால்) புகழப்படுவது ஸன்றோருக்கு பெற்றவளுக்கு அழுகு - அழகாகும்
(கரு) தான் பெற்ற மக்களை சான்றோர் என பிறர் சொல்லக் கேட்பது பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியாகும்.

சீவத்தைப் பேணில் தவத்திற்கு அழுகு

சீவத்தை - முதற்கடவளாகிய பரமசிவனை பேணின் - (ஒருவன்) வழிபட்டால் தவத்திற்கு - அவன் செய்யும் தவத்திற்கு அழுகு - அழகாகும்
(கரு) சீவபெருமானை வழிபடுவது தவத்திற்கு அழகாகும்.

சீரைத் தேடின் ஏரைத் தேடு

-29

சீரை - கக்ததை தேடின் - தேடுவாயானால் ஏரை- பயிரிடும் தொழிலைத் தேடிக் கொள் (கரு) சீர் பெற்று வாழ விரும்பினால் பயிர்த் தொழிலையே மேற்கொள்ள வேண்டும்.

சுற்றத்திற்கு அழகு குழவீருத்தல்

-30

சுற்றத்திற்கு - உறவினர்கட்கு அழகு - அழகாவது. குழ இருத்தல் சுற்றி வந்திருத்தலாகும்.

(கரு) சுற்றத்தார்க்கு அழகாவது நன்மையிலும். தீமையிலும் நீங் காது குழந்திருந்து வாழ்வதே ஆகும்.

குதும் வாதும் வேதனை செய்யும்

-31

குதும் - குதாடுவதும் , வாதும் வீண்வாதம் செய்வதும் வேதனை - துன்பத்தை செய்யும் - உண்டாக்கும்.

(கரு) குதாடுவதும்., வீண் வாதம் செய்வதும் துன்பத்தை உண்டாக்கும்.

செய்தவம் மறந்தால் கைதவம் ஒளும்

-32

செய்தவம் - செய்யக் கூடிய தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைத்தவம் - அஞ்ஞானம், ஆளும் - ஒருவனை அடிமை கொள்ளும்.

(கரு) ஒருவன் தவத்தை மறந்தால் அவனை அறியாமை அடிமை கொள்ளும்.

சேமம் புகினும் யாமத் துறங்கு

-33

சேமம் - காவற் கூடத்திலே, புகினும் - போய் இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிக்குப் பின், உறங்கும் - தூங்கு.

(கரு) காவற் கூடத்தில் போய் காவல் வேலையிலிருந்தாலும் இரவு ஏழரை நாழிகைக்குப் பின் (நடு யாமத்திலாவது) உறங்க வேண்டும் (யாமம் - சாமம்)

சைதுத்து கிருந்தால் ஜய மிட்டுண்

-34

சைதுத்து கிருந்தால் - பொருள் தானம் செய்யும் அளவிற்கு ஒத்திருந்தால், ஜயம் இட்டு - பிச்சை இட்டு, உண் - உண்டு வாழ்.

(கரு) பொருள் ஒத்திருந்தால் பிச்சையிட்டு, உண்டு வாழ்.

சொக்கர் எனபவர் - பொன்னுடையவர் என்ற
சொல்லப்படுவர், அத்தம் - மற்றைய அறும் இன்பம்
ஆகியவற்றையும், பெறுவர் -அடைவர்.

(கரு) பொருளுடையவர் அறும் பொருள் ஆகிய
மற்றவற்றையும் பெறுவர் - (முயற்சியடையவர்)
பொருளுடையவர் பொருள் பெறுவார், குற்றமற்றவர்
நல்வழியையடைவர் என்றும் பொருள் கறுவதுண்டு.)

சோம்ப ரெண்பவர் தெம்பித் திரிவர்

சோம்பர் - சோம்லுடையவர் எனப்படுவோர், தேம்பி -
வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவர்.

(கரு) சோம்பலுடையவர் வறுமையால், வருந்தி அலைவர்.

தந்தை சொல் மிக்க யந்திரமில்லை

தந்தை - தந்தையினுடைய சொல்- சொல்லுக்கு, மிக்க -
மேம்பட்டதான், மந்திரம் - பலனைத்தரும் மந்திரம், இல்லை
- (வேறு) இல்லை.

(கரு) தந்தை சொல்லுக்கு மேம்பட்டதான் மந்திரம்
(அறிவுரை) இல்லை.

தாயிற் சிறந்த சிறந்தொரு கோயிலுமில்லை

தாயின் - தாய்க்கு மேலான, சிறந்த - சிறப்பு
வாய்ந்த, ஒரு கோயிலும் - ஓர் ஆலயமும் இல்லை -
இல்லையாம்.

(கரு) தாயை விடச் சிறந்த கோயில் இல்லை
(தாயை வணங்குதல், கடவுளை வணங்குதலுக்குச் சமம்)

திரைகடல் ஓடியுந் திரவியம் தேடு

திரைகடல் - அலை வீசும் கடலுக்கு அப்பால், ஓடியும்
(கப்பவில்) சென்றாவது, திரவியம் - திரவியத்தை, தேடு -
சம்பாதி

(கரு) கடல் கடந்து வெளிநாடு சென்றும் பொருளைத் தேடு

தீராக் கோபம் போராய் முடியும்

தீராத - நீங்காத, கோபம் - கோபமானது, போராய் - (பின்பு)
சண்டையாக, முடியும் - முடிந்து விடும்.

(கரு) அடங்காத கோபம் சண்டையாகவே முடியும்

-41

துடியா - (கணவனது துண்பத்தைக் கண்டு) மனம் துடிக்காத, பெண்டிர் - பெண்கள், மதியில் - மதியில் (கட்டிய) நெருப்பு - நெருப்பு போன்றவர்கள்.

(கரு) கணவனுக்குத் துண்பம் வந்தபோது மனம் பதைக்காத மகளிர் மதியிலே கட்டிய நெருப்பை ஓப்பர்.

தூற்றும் பெண்டிர் கூற்றிறந்த தகும்

-42

தூற்றும் - எப்போதும் அவதூரு பேசித் திரிகின்ற, பெண்டில் - பெண்களை, கூற்று எனத் தகும் - இயமன் என்று சொல்லாம். (கரு) அவதூரு சொல்லும் பெண்டிர் இயமனுக்கு ஒப்பிடத்தக்கவர்.

தெய்வங்க் கீற்ற கைதவம் மாஞும்

-43

தெய்வம் - தெய்வமானது, சீரின் - கோபித்தால், கை தவம் (அவனுக்கு) கைகூடியிருந்த தவமும், மாஞும், - அழியும். (கரு) தெய்வத்தின் சினத்துக்கு ஆளானால் அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்து விடும்.

தேடாதுறிக்கின் பாடாய் முடியும்.

-44

தேடாத - ஒருவன் சம்பாதிக்காமல், அழிக்கின் - (இருக்கும் பொருளை) செலவழித்தால், பாடாய் முடியும் - அவனுக்கு வருத்தமாக முடியும். (கரு) பொருளைச் சம்பாதியாமல் செலவழித்துக் கொண்டிருந்தால் பின்பு துண்பமாக முடியும்

தெயும் மாசியும் வையகத் தூறங்கு.

-45

தெயும் - தை மாதத்திலும், மாசியும் - மாசி மாதத்திலும் வை அகத்து - வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு - நித்திரை செய்.

(கரு) தை மாசி மாதங்களாகிய பனிக் காலத்தின் பனி வருத்தந்தராத வைக்கோல் வேய்ந்த கூரை வீட்டில் நித்திரை செய்.

தொழுதான் கவையின் ஒழுதான் இனிது.

-46

தொழுது - (ஒருவரைத்) தொழுது, ஊன் - உண்ணும் உணவின், சுவையின் - சுவையினும் மேலாக, உழுது - உழுது பயிர் செய்து, ஊன் உண்ணும் உணவின் சுவை, இனிது - இன்பந் தருவதாகும். (கரு) பிறருக்கு சேவகஞ் செய்து உண்ணும் உணவை விட, உழுது பயிர் செய்து உண்ணும் உணவு இன்பந்தருவதாகும்.

-47

தோழனோடும் - உன் நண்பனோடாயினும், ஏழைமை - உனது வறுமையைப் பற்றி, பேசேல் - பேசாதே.
(கரு) உன் வறுமையைப் பற்றி உன் நண்பனிடத்திலும் பேசாதே.

நல்லினக்கம் அல்லது அல்லற் படுத்தும்.

-48

நல் இளக்கம் அல்லது - நல்ல சேர்க்கை அல்லாதது, அல்லல் - துண்பத்தை, படுத்தும் - உண்டாக்கும்.
(கரு) நல்சேர்கையல்லாத தீய சகவாசம் துண்பத்தையே உண்டாக்கும்

நாடிடங்கும் வாழுக் கேட்டான்றுமில்லை

-49

நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்குமாயின், கேடு ஒன்றும் - ஒரு கெடுதீயும், இல்லை - இல்லையாம்.
(கரு) நாடு முழுவதும் செழித்திருந்தால், யாருக்கும் ஒரு குறையுமில்லை.

நீர்க்க கற்றல் சொல் திறம்பாமை

- 50

நீர்க - நிலைபெறும் படி, கற்றல் - கற்றலாவது, சொல் - தான் சொல்லும் சொற்கள், திறம்பாமை - தவறாது இருத்தலேயாகும்.

(சொல் திறம்பாமை - சொன்ன சொல் பிறழாமை எனவும் கொள்ளலாம்)

(கரு) நிலைபெறக் கற்றலாவது, சொல்லும் சொல் தவறாமையேயாகும்.

நீர்கம் பொருந்திய ஊகத்திரு.

-51

நீர் அகம் பொருந்தி - தன்னிடத்தே நீர்வளம் பொருந்திய, ஊகத்து - ஊரில், இரு - குடியிரு.
(கரு) நீர்வளமுள்ள ஊரில் குடியிரு

நுண்ணிய கருமழும் எண்ணீத்துவன்.

-52

நுண்ணிய - சிறிய, கருமழும் - காரியமாயினும், எண்ணி (நன்றாக) யோசித்து, துணி - செய்யத் துணி.
(கரு) சிறு காரியத்தையும் நன்கு ஆலோசித்த பின்னர் செய்யத்துணி.

நூல் - அறநூலில் கூறப்பட்ட, முறை - விதிமுறைகளை, தெரிந்து - அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு - நட.

(கரு) நாலி நூலில் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து அதன்படி நல்லொழுக்க வழியில் நட.

நெஞ்சை ஒளித்தொரு விஞ்சகமில்லை

நெஞ்சை - தன் மனதுக்கு, ஒளித்த - மறைக்கப்பட்ட , ஒரு வஞ்சகம் - ஒரு வஞ்சனையும், இல்லை - இல்லை.

(கரு) தன் மனத்திற்குத் தெரியாத ஒரு வஞ்சமும் கிடையாது.

நேரா நோன்பு சீராகாது

நேரா - (மனம்) உடன்பாத, நோன்பு - தவமானது, சீராகாது - சீராக முடியாது.

(கரு) மனம் ஒப்புச்செய்யாத தவமானது செவ்வையாக இருக்காது.

நேரா நோன்பு நொய்ய வுரையேல்.

கைபவர் எனினும் - கேட்பவர் எதிர்த்துப் பேச சக்தி அற்றவராயினும், நொய்ய - அற்றமான வார்த்தைகளை, உரையேல் சொல்லாதே.

(கரு) கேட்பவர் நோகும் படியான, அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

நொய்யவர் என்பவர் செய்யவ ராவர்

நொய்வர் என்பவர் - சிறியவர் என்று இகழப்படு வோரும், வெய்யவர் ஆவார் - (செய்யும் காரியத்தால்) விரும்பப் படுவவர் ஆவர்.

(கரு) உருவிற் சிறியவரானாலும், அவர் செய்கின்ற காரியத்தால் யாவரும் விரும்புந்தன்மையுடையவர் ஆவர்.

நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை.

நோன்பு என்பது - தவமென்று சொல்லப்படுவது (யாதெனில்), கொன்று - (ஓர் உயிரரக்) கொலை செய்து, தின்னாமையே (அதன் ஊனைத்) தின்னாமையே யாம்.

(கரு) விரதம் என்று சொல்லப்படுவது ஒருயிரரக் கொன்று அதன் ஊனை உண்ணாமையாகும்.

-59

பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையாலும், புண்ணியம் - (அவளிடம்) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும்.

(கரு) ஒருவன் செய்த பயிரின் விளைவின் மூலம் அவன் செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும்.

பாலோடாயினும் காலம் அறிந்துள்ளன.

-60

பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னமானாலும், காலம் அறிந்து - (உண்ணத்தகும்) காலத்தை அறிந்து, உண் - (அதை) உண்ணு.

(கரு) பிகச் சிறந்த உணவாயினும், உண்ணத்தகும் கால மறிந்து உண்ண வேண்டும்.

பிறன்மனை புகாமை அறிவிமனத் தகும்.

-61

பிறன் - பிறருடைய, மனை - மனைவியிடத்தில், புகாமை (விரும்பிப் போகாமையே. அறும் எனத்தகும் - (சிறந்த) தருமம் எனச் சொல்லத் தகும்.

(கரு) பிறன் மனைவியை விரும்பாமையே சிறந்த தருமமாகும்.

பீரம் பேணில் பாரந்தாஸ்கும்

-62

பீரம் பேணில் - தாய்ப்பால் குறைவில்லாமல், உண்டு வளர்ந்தவன் பாரம் - பாரமான கமையை, தாங்கும் - கும்பான்.

(கரு) தாய்ப்பாலைக் குறைவற உண்டு வளர்ந்தவன் பெரும் பாரத்தைச் சுமக்கக் கூடியவன் ஆவான்.

புலையும் கொலையும் களவுந் தவர்

-63

புலையும் - புலால் உண்ணுதலையும், கொலையும் - உயிர்க் கொலை செய்வதையும், களவும் - பிறர் பொருளைத் திருடுதலையும், தவரி - (செய்யாது) ஓழிந்து விடு.

(கரு) புலால் உண்ணல், பிற உயிரைக் கொல்லல் பிறர்பொருளைத்திருடுதல் ஆகியவற்றைச் செய்யாதே.

பூரியோர்க் கீல்லை சீரிய விவாழுக்கம்

-64

பூரியோர்க்கு - கீழ் மக்கட்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம், நடையானது, இல்லை - இல்லை.

(கரு) கீழ்மக்களிடத்தில் சிறந்த ஒழுக்கம் காணப்படுவதில்லை.

பெற்றோர்க் கீல்லை சுற்றமுந் சினமும்

-65

பெற்றோர்க்கு - (மெய்ஞ்ஞானம்) பெற்றவர்க்கு, சுற்றமும் உறவினர் மேல் விருப்பமும், சினமும் - (மற்றவர் மேல்) வெறுப்பு, இல்லை - இல்லை.

(கரு) மெய்ஞ்ஞானம் பெற்றோர்க்கு உறவுமில்லை கோபமுமில்லை. (விருப்பு வெறுப்பு கிடையாது)

பேதமையென்பது மாதர்க் கணிகலம்

-66

பேதமை என்பது - அறியாமை என்று சொல்லப்படும் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரணமாகும்.

(கரு) அறிந்தும் அறியாதவர் போல் அடங்கியிருக்கும் குணம், பெண்களுக்கு ஆபரணம் போன்று அழகு செய்வதாகும்.

பையச் சென்றால் வையந் தாங்கும்

-67

பைய - மெல்ல நிதானமாக, சென்றால் - (தகுதியான வழியில்) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - அவனை மேலாகக் கொள்வார்.

(கரு) ஒருவன் நிதானமான வழியிற் சென்றால் உலகத்தார் அவனைப் போற்றுவார்.

பொல்லாங் கென்பவை எல்லாந் தவர்

-68

பொல்லாங்கு என்பவை - தீங்குகளென்று சொல்லப் பட்டவை, எல்லாம் - எல்லாவற்றையும், தவர் - சொல்லதே.

(கரு) தீங்குகள் என்ற சொல்லப்பட்ட எல்லாக் காரியங்களையும் செய்யாது விலக்கி விடு.

போனக மென்பது தாழுமுந் துண்டல்

-69

போனகம் என்பது - உணவு என்று சொல்லப்படுவது யாதெனில், தான் உழுந்து - தான் பிரயாசசப்பட்டுச் சம்பாதித்து, உண்டல் உண்ணுதலாகும்.

(கரு) உணவு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தான் வருந்திச் சம்பாதித்து உண்பதாகும்.

மருந்தே யாகினும் விருந்தோடு உண்

-70

மருந்தேயாகினும் - (கிடைத்தற் கரிய) அழுதமேயானாலும் விடுந்தோடு - வந்த விருந்தினர்களோடு உண் - உண்ணு

(கரு) கிடைத்தற்கரிய தேவாமிரதமாயினும் வந்த விருந்தினரோடு உண்.

மாரி அல்லது - மழையினால் அலலது. கரியம் - எந்தக் காரியமும் இல்லை - நடப்பது இல்லை.
(கரு) மழையில்லாமல் உலகத்தில் எக்காரியமும் நடப்பதில்லை.

மின்னுக் கெல்லாம் பீன்னுக்கு மழை

மின்னுக் கெல்லாம் - மின்னலுக்கெல்லாம் பின்னுக்கு மழை - பின்னே மழை பெய்யும்.
(கரு) முன்னே மின்னுவதெல்லாம் பின்னே மழை பெய்தற்க அடையாளம்.

மீகாம் வீல்லா மரக் கலம் ஓடாது

மீகாமன் - (ஒட்டக் கூடிய) மாலுமி இல்லாத மரக்கலம் - கப்பல் ஓடாது - செவ்வையாக ஓடாது.
(கரு) மாலுமி இல்லாத கப்பல் ஓடாது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முற்பகல் - ஒருபகலில் முற்பகுதியில், செய்யின் - (ஒருவன் பிற்னுக்கும் தீங்கு) செய்தால், பிற்பகல் - அதன் பிற்பகலில் விளையும் அவனுக்கு அத் தீங்கு தானே உண்டாகும்.
(கரு) ஒருவன் முற்பகலில் பிறர் ஒருவருக்குத் தீங்கு செய்தால் பிற்பகலிலே அத்தீங்க அவனுக்கே உண்டாகம்.
(முற்பகல், பிற்பகல் விளைவு கருதி கூறப்பட்டது. முற்பகலில் தீமை செய்தால், பிற்பகலில் தீமைகளையும், அதுபோல் நன்மை செய்தாலும் நன்மை விளையும் என இரண்டுக்கும் பொதுவாகவும் கொள்ளலாம்.

முத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்

முத்தோர் - (கல்வியறில்) முதிர்ந்தோர், சொன்ன, சொல்லிய வார்த்தை - வார்த்தையானது, அமிர்தம் - அமிர்தத்தைப் போன்றது.
(கரு) பெரியோர்கள் சொன்ன வார்த்தையானது, அமும் போன்று இன்பம் பயக்கும்.

மெத்தையீற் படுத்தல் நித்திரைக்கு அழகு

மெத்தையில் - பஞ்ச மெத்தையில் படுத்தல் - படுப்பதானது, நித்திரை- நித்திரைக்கு அழகு - அழகாகும்.
(கரு) மிருதுவாள (இலவம் பஞ்சினால் நிறைந்த) பஞ்சணையில் படுத்தல் நித்திரைக்கு உகந்ததாகும்.

மேற்க செல்வம் கோழைப்படாது.

-77

மேற்கசெல்வம் - கலப்பை கொண்டு உழுது பயிரிடுவதால் உள்ளடாகும் செல்வமானது, கோழை படாது - என்றும் குறைவடையாது.

(கரு) உழுது பயிர் செய்வதால் வரும் செல்வம் குறைவை அடையாது.

மைவிழியார் தம் மனையகன்று ஒழுது.

-78

மைவிழியார் தம் - மைத்திய கண்களை உடைய வேசியரது, மனைவிட்டினை, அகன்று ஒழுகு - விலகிச் செல்.

(கரு) மைத்திய விழிகளை உடைய பரத்தையரது மனையை அனுகாது விலகிச் செல்

மொழிவது மறுக்கின் அழிவது கரும்

-79

மொழிவது - பெரியோர், சொல்வதை மறுக்கின் - கேளாமல் செய்தால் கரும் - (செய்யும்) தொழில் அழிவது - பயனின்றிப் போகும்.

(கரு) ஒருவன் பெரியோர் சொல்லை மீறி நடந்தால், அவன் செய்யும் காரியம் பயன்படாமல் கெடும்.

மோனமென்பது ஞான வரம்பு

-80

மோனமென்பது - மெளன் நிலை என்பது, ஞானம் - மெஞ் ஞானத்திற்கு வரம்பு - எல்லை ஆகும்.

(கரு) மெளனம் என்பது ஞானத்திற்கு எல்லையாம்

வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துன்.

-81

வளவன் ஆயினும் - (செல்வத்தில்) சோழனுக்கு ஒப்பானவன் ஆனாலும், அளவு - (வரவின்) அளவை அறிந்து - தெரிந்து கொண்டு அழித்து செல்வழித்து, உள்ள- அனுபவி,

(கரு) சோழனைப் போன்று பல்வேறு வகையான அளவற்ற செல்வத்தையுடையவரானாலும் வரவுக்குத் தக்க செலவு செய்து வாழ வேண்டும்.

வானஞ் சுருங்கின் தானஞ் சுரங்கும்.

-82

வானம் - மழையானது, சுருங்கின் - குறைந்தால், தானம் தரும் மானது, சுருங்கும் - குறைவுபடும்.

(கரு) மழை பெய்வது குறைந்தால் தானம் செய்வது குறையும்.

விருந்திலோர்க்கல்லை பொருந்தியவாழுக்கம்

-83
விருந்தி இலோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவர்க்கு பொருந்திய - தகுதியான ஒழுக்கம் - இல்லற வொழுக்கம், இல்லை இல்லையாம் .
(கரு) விருந்தினரை உபசரிக்காத இல்லற வொழுக்கம், சிறந்ததல்ல.

வீரன் கேள்வை கூறும் பாகும்.

-84
வீரன் - வீரனுடைய, கேபண்மை - சிநேகம், கூர் அம்பு ஆகும் கூரியஅம்புக்கு ஒப்பாகும்.
(கரு) வீரனுடைய நட்பு இருந்தால், அது ஒருவனுக்கு கூரிய அம்போல் பகையை வெல்ல உதவும்.

உரவோரிரண்கை யிரவா திருத்தல்.

-85
உரவோர் என்கை - வல்லவர் எனச் சொல்லப்படுதல், இரவாது யாசிக்காமல், இருத்தல் இருக்கையாம்.
(கரு) வலியவர் என்று சொல்லப்படுவது, (சிறுமை வந்த காலத்தும்) பிற்ரிடம் - இரவாதிறுப்பதாம்.

இங்கமுடைமை ஆக்கத்திற்கு ஒழுகு.

-86
இங்கம் - மனந்தளராமையை, உடைமை - உடைத்தாதல், ஆக்கத்திற்கு - முன்னேறுவதற்கு, அழுகு - அழகாகும்.
(கரு) செய்யுந் தொழிலில் மனச்சோர்வின்றி இருத்தல், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவசியமாகும்.

வெள்ளளக்கில்லை கள்ளச் சீந்தது.

-87
வெள்ளளக்கு - கள்ளமற்ற தூய குணமுடைய வளிடத்துகள்ளம் - வஞ்சனை பொருந்திய, சீந்தத - நினைப்பு, இல்லை இல்லை.
(கரு) கள்ளமற்ற மனமுடையவளிடத்தில் வஞ்சக நினைப்பு இருக்காது.

வேந்தன் சீரின் ஒழுந்துணை யில்லை.

-88
வேந்தன் - அரசனாவான், சீரின் - ஒருவனைக் கோபித்தால், ஆழ துணை - (அவனுக்கு) துணையாக உதவக்கூடியவர். இல்லை - மாரும் இல்லையாம்.
(கரு) அரசன் கோபித்தால் வேறு துணை இல்லை.

கைகல் தோறும் தெய்வங் தொழு.

-89
கைகலதோறும் - தீனந்தோறும், தெய்வங்தொழு - கடவுளை வணங்கு.
(கரு) தீனமும் கடவுளைத் தொழுது வாழுவேண்டும்.

ஒத்த விடத்து நித்திரை கொள்.

-90

ஒத்த இடத்து - சம்மான இடத்தில், நித்திரை கொள் - உறங்கு.
(கரு) மேபூள்ளமில்லாத சம்மான இடத்தில், படுத்து நித்திரை
செய்.

ஓதாதார்க்கு கிள்ளை உணர்வொடு ஒழுக்கம்.

-91

ஓதாதார்க்கு - படிக்காதவர்க்கட்டு, உணர்வொடு - உள்ளத்
துணர்வுடன் கூடிய, ஒழுக்கம் - நல்ல நடத்தை, இல்லை
உண்டாவதில்லை.
(கரு) நல்ல நூல்களைக் கற்காதவர்க்கட்டு அறிவும்
நன்னடத்தையும் இல்லை.

உதவு

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேளி நுட்பாது - பூக்கொண்டு
துய்யார் திருமேளித் தும்பிக்கை யாஸ்பாதம்
தப்பாமற் சாவார் தமக்கு

துப்பிதூர் - பவளம் போன்ற (சிவந்த), திருமேளி - அழகிய உடலையும், தும்பிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின் பாதம் - திருவடிகளை, பூக்கொண்டு - மலர்கொண்டு, தப்பாமல் - தவறாமல் (நாள்தோறும்) சார்வார் தமக்கு - அடைந்து பூசை செய்வோருக்கு, வாக்குண்டாம் - சொல்வளம் உண்டாகும். மாமலாராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்புவில் இருக்கும் இலக்குமியின், நோக்குண்டாம் - அருட்பார்வை உண்டாகும்: மேளி - அவர் உடம்பு, நுடங்காது - பினிகளால் வாட்டமுறாது.

(கரு) சிவந்த மேளியும், துதிக்கையும் உடைய விநாயகரை நாள் தோறும் தவறாது பூசிப்போர்க்கு கல்லியும், செல்வமும், உடல் நலமும் உண்டாகும்.

பயன் கருதாது அறம் செய்க

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாஞ்செட்டந்தேர்
தலவியாலே தான் தருதலால்.

- 1

நின்று - நிலைபெற்று, தளரா - சேராமல், வளர்தெங்கு - வளர்கின்ற தென்னெனமரமானது, தான் உண்ட நீரை - தன்வேரால் உண்ட நீரை, தலையாலே - தன்முடியாலே, தான் தருதலால் - தான் (இளமீராக்கித்) தருதலால் (அதுபோல) ஒருவர்க்கு - (நற்குண முடைய) ஒருவருக்கு நன்றி - செய்தக்கால் - உதவி செய்தால் அந்நன்றி - அவ்வதுவியை, என்று தருங்கொல் - அவன் எப்பொழுது திருப்பிச் செய்வானோ (அல்லது மாட்டானோ), என வேண்டா என்று ஜயம் வேண்டுவதில்லை.

(கரு) நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால் அது வீணாகாது அவனும் நன்றியுடன் உதவியை விரைந்து நமக்குத் திருப்பிச் செய்வான்.

நல்லவர்க்குச் செய்த உதவி

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்லேல் எழுத்துப் போற் கானுமே - அல்லத
சராமில்லா நெஞ்சத்தார்க்கு எந்த உபகாரம்
நீர்மேல் ஏழுத்திற்கு நேர்

- 2

நல்லார் ஒருவர்க்கு - நல்ல குணமுள்ள ஒருவருக்கு செய்த உபகாரம் - செய்த உதவியானது கல்மேல் எழுத்துப் போல் - கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல், காணும் - அழியாது விளங்கும், அல்லாத - நல்லவர்ல்லாத, சுரும் இலா நெஞ்சத்தார்க்குச் - அன்பில்லாத மனமுடையாக்கு ஈந்த உபகாரம் - செய்த உதவி யானது, நீர் மேல் எழுத்திற்கு - நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு நேர் ஒப்பாகும். (அழிந்துவிடும்)

(கரு) நல்லவர்க்குச்செய்த உபகாரம் என்றும் கல்லில் செதுக்கிய எழுத்துப் போல் நிலைபெற்று விளங்கும், தீயவர்க்குச் செய்த உப காரம் செய்த அப்பொழுதே நீரின் மேல் எழுத்துப் போல அழிந்து விடும்.

இளமையில் வறுமை

இன்னா இளமை வறுமைவந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத

நாள்லா நாட்பூத் நன்மனாரும் போஹுமே

ஆளில்லா மன்னாக் கழு

- 3

இளமை - (இன்பந்தரும்) இளம் பருவத்தில், வறுமை வந்து எய்தியக் கால் வறுமை வந்ததைந்தால், இன்னா - அது துன்பத்தைத் தருவ தாகும், இன்னா அளவில் - துன்பந்தரும் முதுமைப் பருவத் தில், இனியவும் - இனியனவகிய பொருள்களும் இன்னாத - துன்பம் தருவனவாகும், (அவை) நான் அல்லா நாள் - (குடுதற்குரிய) கால மல்லாத காலத்தில், பூத்த நல் மலரும் - மலர்ந்த நல்ல மலரையும் ஆள் இல்லாத மங்கைக்கு அழுகும் - (அனுபவிக்க) கணவன் இல்லாத மங்கையின் அழுகையும் போஹும் - ஒக்கும்.

(கரு) இளமைக் காலத்து வறுமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைப்பன.

மேன் மக்கள் கியல்பு

அட்டாலும் பால்கவையிற் குன்றாது அளவளைய்

நட்டாலும் நன்மன்னார் நன்மன்னார்

கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே - சங்கு

சட்டாலும் வெள்ளமை தஞும்

- 4

பால் - பாலினை, கட்டாலும் - காய்ச்சினாலும், கவையிற் குன்றாது - அது இனிய கவையிற் குன்றாது; சங்கு - சங்கினை, கட்டாலும் - கட்டு நீராக்கினாலும், வெண்மை தரும் - வெண்ணிற்த தையே கொடுக்கும், அவைபோல, மேன்மக்கள் மேலோர், கெட்டாலும் - வறுமையுற்றாலும், மேன்மக்களே - மேலோராகவே விளங்குவர், நன்பு அல்லார் - நட்பின் குணமில்லாத கீழோர் அளவளாய் நட்டாலும் - நன்கு பழகி நட்புச் செய்தாலும், நன்பு அல்லர் - நன்பராகார்.

(கரு) மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் நன்கு கலந்து பழகினாலும் நன்பராகார்.

பால், சங்கு இவை மேன்மக்கட்கு உவமையாக வந்தன.

காலமறிந்து நடத்தல்

அடுத்து முயன்றாலும் ஆரூப் அன்றி
எடுத்த கருமங்களாக - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

- 5

தொடுத்த - கிளைத்த, உருவத்தால் நீண்ட - வடிவத்தால் வானேநாங்கிய, உயர் மரங்கள் எல்லாம் - உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி - பழுக்கும் காலம் வந்தால்லாமல், பழா - பழுக்க மாட்டாவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும் - அடுத்தடுத்த முயற்சி செய்தாலும், ஆகு நாள் அன்றி - கைகூடும் காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள் - மேற்கொண்ட காரியங்கள், ஆகா - முடியாவாம்.

(கரு) கைகூடும் காலம் வந்தாலன்றி எக்காரியமும் எவ்வளவு முயன்றாலும் முடியாது ஆகையால் காலம் அறிந்து தான் காரியம் ஆற்ற வேண்டும்.

மானம் கிழந்து வாழாமை
உற்ற இடத்தில் உயிரிழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டார் பள்ளிவரோ - கற்றாள்
பிளந்திறுவது அல்லால் பெரும்பார் தாங்கின்
தனிந்து வளையுமோ தான்

- 6

கல் தூண் - கருங்கல் தூணானது, பெரும் பாரம் தாங்கின் - பெரிய பாரத்தை சுமக்க நேரிட்டால், பிளந்து இறுவ தல்லால் - பிளந்து முறிவதல்லாமல், தான் தளர்ந்து வளையுமோ - தானே தளர்வற்று வளையுமோ? (வளையாது, அது போல) உற்ற இடத்தில் - மானக்கேடு உண்டான இடத்தில், உயிர் வழங்கும் தன்மையோர் - தம் உயிரரேயே விடும் குணமுடையோர், பற்றலரை - பகைவரை, கண்டால் - பார்த்தால், பணிவரோ - வணங்குவரோ? (வணங்கார்)

(கரு) மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும் விடுவரேயன்றி மானத்தை விடார்.

அறிவு, செல்வம், குணம்.

நீளவே யாழுமாம் நீராம்பல் தான் கற்ற
நூலவே யாகும் ஞங்கவரிவு - மேலைத்
தவத்தளவே யாழுமாம் தான் பெற்ற செல்வம்
குவத்தளவே யாகும் குணம்.

- 7

நீர் ஆபும்பல் - நிரிலுள்ள அல்லிச் செடி, நீர் அளவே ஆகும் - நீரின் உயரத்தின் அளவாகவே இருக்கும்: (அதுபோல) நூண் அறிவு - கூறிய அறிவு, தான் கற்ற - தான் படித்த நூல் அளவே ஆகும் - நூல்களின் அளவிற்கே இருக்கும்: மேலை - முன் பிறப்பில் செய்த, தவத்து அளவே ஆகும் - தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் - குணமானது, குலத்து அளவே ஆகும் - (தான் பிறந்த) குடியின் தன்மையதாகவே இருக்கும்.

(கரு) ஒருவருக்கு அறிவு, அவர் கற்ற நூலினளவாகவும், செல்வம் தவத்தினளவாகவும், குணம் குலத்தினளவாகவும் இருக்கும்.

நல்லார் தொடர்பின் நலம்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இனங்கி இருப்பதுவும் நன்றை

- 8

நல்லாரை - நற்குணமுடையோரை, காண்பதுவும் - பார்ப்பது வும், நன்றே - நல்லது; நல்லவருடைய, நலம் மிக்க - நன்மை நிறைந்த, சொல் - சொல்லை, கேட்பதுவும் - கேட்டாலும், நன்றே - நல்லதே, நல்லார் - நல்லவருடைய, குணங்கள் - நற்குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும் நன்றே - நல்லதே; அவரோடு - அந் நல்லவருடன் இனங்கி இருப்பதுவும் - கூடியிருத்தலும், நன்று - நல்லதே.

(கரு) நல்லவரைக் காண்பதும், அவர் சொல்லைக் கேட்பதும், அவர் குணங்களைப் பேசுவதும், அவரோடு கூடியிருப்பதும் நன்மை யைத் தரும்.

தீயார் தொடர்பின் தீமை
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவர்ற
தீயார் சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோடு
இனங்கி இருப்பதுவுந் தீதே

- 9

தீயாரை - தீயகுணம் உடையவரை, காண்பதுவும் - பார்ப்ப தும் தீதே - தீயதே; தீயார் - தீயவருடைய, திரு அற்ற - பயன் இல்லாத, சொல் - சொல்லை, கேட்பதுவும் - கேட்டலும், தீதே - தீயதே; தீயார் - தீயவருடைய, குணங்கள் - தீய குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும், தீதே - தீயதே, அவரோடு - அத்தீயவருடன் இனங்கி இருப்பதுவும் - கூடியிருத்தலும், தீதே - தீயதே.

(கரு) தீயாரைக் காண்பதும் அவர் சொல்லைக் கேட்பதும், அவர் குணம் பற்றிப்பேசுவதும், அவரோடு கூடியிருப்பதுவும் தீமைமையே தரும்.

நல்லாரால் எல்லோருக்கும் நன்மை
நூல்லுக் கிறைத்தீர் வாய்க்கால் வழியாடுப்
புல்லுக்கு மாங்கே பொரியுமாம் - நூல்லுக்கிள்
நல்லார் பொருவர் உள்ளேவர் பொருட்டு
எல்லார்க்கும் பொய்யும் மனும்

- 10

நெல்லுக்கு - நெற்பயிருக்கு, இறைத்த நீர் - இறைக்கப்பட்ட நீரானது, வாய்க்கால் வழி ஒடி - வாய்க்கால் வழியாகச் சென்று, ஆங்கு - அவ்விடத்தில் உள்ள, புல்லுக்கும்

பொசியும் - புல்லுக்கும் கசிந்தாறும், (அதுபோல) தொல் உள்ளேல் - நல்லவர் ஒருவர் இருப்பாயின் அவர் பொருட்டு - அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் - அனைவருக்கும் மழை பெய்யும்.

(கரு) நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயண்டவர்,
துணை வல்லமை வேண்டும்

பன்டு முளைப்பது அரிசியே யானாலும்
வினாடுமிப் போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற் ஜடையார்க்கும் ஆகாது அளவிற்றி
எற்ற கரும் செயல்

- 11

பன்டு முளைப்பது - (உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது, அரிசியே ஆனாலும் - அரிசியேயாயினும், உமி வின்டு போனால் - உமி நீங்கிப் போனால், முளையாது - (அவ்வரிசி) முளையாது; (அது போல) கொண்ட - மிகுதியான, பேர் ஆற்றலுடையார்க்கும் - பெரும் வல்லமை உடையார்க்கும், அளவு இன்றி - துணைவலி இல்லாமல், ஏற்ற கரும் - எடுத்துக் கொண்ட காரியத்தை செயல் ஆகாது - செய்து முடித்தல் இயலாது.

(கரு) மிக்க வல்லமையுடையவர்க்கும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்கத் துணைவலி வேண்டும்.

உருவழும் குணமும்

மட்டவெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல் சிறிய என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணிரும் ஆகாது அதனருகே சிற்றால்
உண்ணிரு மாகி விடும்

- 12

தாழை மடல் பெரிது - தாழம்பு இதம்களினாலே பெரிதாயிருக்கிறது, மகிழ்கந்தம் இனிது - மகிழம்பு (இதம்கள் சிறிதானாலும்) மணத்திலே (தாழம்புவை விட அதிக) இனிமையாயிருக்கிறது; கடல் பெரிது - சமுத்திரம் பெரிதாயிருக்கிறது; மண் நீரும் ஆகாது - (ஆயி னும் அதிலுள்ள நீர்) உடம்பமுக்கைக் கழுவுவதற்குத் தக்க நீருமா காது, அதன் அருகே சிற்றால் - அதன் பக்கத்தே சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீர், உண் நீரும் ஆகும் - குடிக்கத்தக்க நீருமாகும்; (ஆதலால்) உடல் சிறியவர் என்று இருக்க வேண்டா - (ஒருவரை) உருவத்தினாலே சிறியவரென்று (மதியாமல்) இருக்க வேண்டா.

(கரு) உருவத்தால் பெரியவர் குணத்தால் சிறியவராதலும், உருவத்தால் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு.

கவை ஆகி - கிளைகளை உடையனவாகியும், கொம்பு ஆகி - கொம்புகளை உடையனவாகியும், காட்டு அகத்து நிற்கும் - காட்டி ஞுள்ளே நிற்கின்ற, அவை - அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல - நல்ல மரங்கள் ஆகா, சபை நடுவே - கற்றோர் சபையின் நடுவிலே, நீட்டோலை - ஒருவர் நீட்டிய ஒலையை, வாசியா நின்றான் - வாசிக்கமாட்டாமல் நீற்பவனும், குறிப்பு அறிய மாட்டாதவன் - பிறர் உள்ளக் குறிப்பை அறியமாட்டதவனுமே, நன்மரம் - நல்ல மரமாவான்.

(கரு) கல்வியில்லாதவனும், ஒருவரது குறிப்பை அறிய முடியாதவனும் ஆற்றிவுடைய மனிதராய்ப் பிறந்தவாராயினும் ஓற்றிவுடைய மரத்தினும் கடையராவர்

போலியின் புன்மை

கான மயிளாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துப் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

- 14

கல்லாதான் - கற்க வேண்டியவற்றை (முறைப்படி) ஆழந்து கல்லாதவன். கற்ற கவி - (கற்றோர் கூறுவதைக் கேட்டு) தெரிந்து கொண்ட கவியை அங்கொண்றும் இங்கொண்றுமாக தொடர்பின்றி சொல்லுதல், கான மயில் ஆட - கண்டிருந்த வான்கோழி - அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது, தானும் அதுவாகப் பாவித்து - தன்னையும் அம்மயிலாகவே நினைத்துக்கொண்டு, தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற்போலும் - தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற்போல ஆகும்.

(கரு) கல்லாதவன் கற்றவனைப் போல் நடித்தாலும் கற்றவனாக மாட்டான்.

தீயோர்க்கு உதவுதல் தீண்மை தரும்.

வேங்கை வரிப்புவினோம் நீர்த்த விடகாரி
ஆங்கதலுக்கு ஆகார மானாற்போல் - பாங்கறியாம்
பல்லரி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்விஸ்டேல் இட்ட கலை

- 15

வேங்கை வரிப்புவி நோய் - வரிகளையுடைய வேங்கைப் புலி யின் விடநோயை, தீர்த்த - போக்கிய, விடகாரி - விட வைத்தியன், ஆங்கு - அப்பொழுதே, அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் - அப்புவிக்கே இரையானது போல, பாங்கு அறியா - நன்றியறிவில் லாத, புல் அறிவாளருக்கு - அற்ப அறிவினர்க்கு, செய்த உபகாரம் - செய்யப்பட்ட உதவி, கல்வின் மேல் இட்டகலம் - கல்வின் மேலே போடப்பட்ட மட்கலம் போல அழிந்து, செய்தவனுக்கே துன்பத்தை விளைவிக்கும்.

(கரு) தீயோர்க்கு உதவி புரிந்தால் துன்பமே உண்டாகும்.

அடக்கத்தின் சீற்பு

அடக்கம் உடையார் அறிவிலரென் மூன்றினிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஒழுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடியி ரூக்குணம் கோக்கு

- 16

கொக்கு - கொக்கானது, மடைத்தலையில் நீர் மபையினி
த்து, ஒடு மீன் ஓட - ஒடுகிற சிறு மீன்கள் ஒடிக் கொண்டிருக்க,
உறுமீன் - (இரைக்கு ஏற்ப) பெரிய மீன், வரும் அளவும் - வரும்
வரையும், வாடி இருக்கும் - அடங்கியிருக்கும்; (அதுபோல்)
அடக்கம் உடையவர் - (தக்க பகை வரும் வரை)
அடங்கியிருப்பவரை, அறிவு இலர் என்று எண்ணி -
அறிவில்லாதவரென்று கருதி, கடக்க - அவரை வெல்லுவதற்கு,
கருதவும் வேண்டா - நினைக்கவும் வேண்டுவதில்லை.
(கரு) ஒருவர் அடக்கமுடையவராயிருப்பது கண்டு அவர்
வலிமையற்றவரென்று கருதி அவரை வெல்ல நினைப்பது
அறிவினம்.

உண்மைச் சுற்றும்

அற்ற குளத்தின் அழைப்பு பறவைபோல்
உற்றுநிதி தீவார் உறவுள்ள - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

- 17

அற்ற குளத்தின் - நீர் வற்றிய குளத்தினின்றும், அறு -
நீங்குகின்ற நீர்ப்பறவைபோல் - நீர் வாழ் பறவைகள் போல,
உற்றுநிதி - வறுமை வந்தபொழுது. தீவார் - நீங்குவோர், உறவு
அல்லர் - உறவினர் ஆகார; அக்குளத்தில் - அந்தக்
குளத்திலுள்ள, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல -
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல, ஒட்டி உறவார் உறவு -
நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே, உறவு -
உறவினராவர்.

(கரு) வறுமை வந்தபோதும், சேர்ந்திருந்து துண்பத்தையும்
பகிர்ந்து கொள்பவரே சீற்றந்த உறவினராவர்.

தாழ்ந்தாலும் மேன் மக்களே சீறந்தவர்
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று
அல்லாதுர் கெட்டால் அங்கள்ளாகும் - சீரிய
போன்னின் குடும்பத்தாற் போன்னாகும் என்னாகும்
மன்னின் குடமுடுத்தக் கால்

- 18

சீரியர் கெட்டாலும் - மேன் மக்கள் வறுமையற்றாலும்,
சீரியரே - மேன்மைக் குணமுடையோரேயாவர்; சீரியர் அல்லாதார்
கெட்டால் - சீரிய பண்பற்ற மக்கள் வறுமையற்றால், அங்கு என்
ஆகும் அப்போது அவரின் குணம் யாதாகும்; சீரிய பொன்னின்

குடம் உடைந்தால் - நிறைந்த பொன்னாலாகிய குடம் உடைந்தாலும், பொன் ஆகும் - பழைய பொன்னேயாகிப் பயன் கொடுக்கும்; மன்னின் குடம் உடைந்தக்கால் - மன்னாலாகிய குடம் உடைந்தால், என் ஆகும் - அது யாது பயனுடையதாகும்?

(கரு) மேலோர் வறுமையுற்றபோதும் மேன்மை குன்றார் பண்பற்றவர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலாது போய்விடுவர்.

ழூசையால் பயனில்லை

ஆழ அழக்கி முகக்கிணும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நால்நாழி - தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் யயனே பயன்

- 19

ஆழ்கடல் நீர் - ஆழமாகிய கடலின் நீரை, ஆழ அழக்கி முகக்கிணும் - அழுந்தும் படியாக அமிழ்த்தி மொண்டாலும், நாழி - ஒரு படியானது, நால் நாழி முகவாது - நான்குபடி நீரை முகவாது; (அதுபோல), தோழி - தோழியே! நிதியும் கணவனும் நேர் படினும் - (பெண்டிர்க்கு மிக்க பொருளும், தக்க கணவனும் கிடைத்தாலும், தம் தம் - அவரவருடைய, விதியின் பயனே பயன் - ஊழியின் அளவாகிய பயனே (அனுபவிக்கக்கூடிய) பயனாகும்.

(கரு) வேண்டும் பொருளெல்லாம் கிடைத்தாலும், பழைய விளையின் அளவன்றி மிகுதியாக அனுபவிக்க இயலாது.

மருந்தும் உடன் பிறப்பும்

உடன் பிறந்தார் சுற்றாத என்றிருக்க வேண்டா

உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பினி தீர்க்கும்

அம்மருந்து போவாரும் உண்டு

- 20

வியாதி - நோயானது. உடன் பிறந்தே கொல்லும் - உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது; (ஆதலால்) உடன் பிறந்தார் - உடன் பிறந்தவர் எல்லோரும், சுற்றந்தார் என்று இருக்க வேண்டா - (நன்மை செய்யும்) சுற்றந்தாரென்று கருதியிருக்க வேண்டியதில்லை; உடன் பிறவா - உடன் பிறவாத, மாமலையில் உள்ள மருந்தே - பெரிய மலையில் இருக்கின்ற மருந்தே, பினி தீர்க்கும் - நோயைக்குணப்படுத்தும்; அம்மருந்து போல்வாரும் உண்டு - அம்மருந்துபோல (அயலாராயிருந்தும்) உதவி செய்வாரும் உண்டு

(கரு) உடன் பிறந்தாருள்ளே தீமை செய்வாரும், அயலாருள்ளே நன்மை செய்வாரும் உண்டு.

மனையாளில்லாத மனை

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லானும் இல்லாளே யாமாயின் - இல்லாள்

வலிந்தந் மாற்றம் உரைக்குமேல் அங்கில்

புலி கிடந்த தூராய் விடும்

- 21

இல்லாள் அகத்து இருக்க (நற்குண நற் செய்கைகளை யுடைய) மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்று இல்லை - அவ்வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. இல்லானும் இல்லானே ஆயின் - மனையாள் குணமற்றுப் போயினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் - மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும், அவ்வில் - அந்த வீடு, புலி கிடந்த தூறு ஆய்விடும் - புலி தங்கிய புதர் போல் ஆகிவிடும்.

(கரு) நற்குண நற்செய்கைகள் பொருந்திய மனைவி இருக்கும் விசேட எல்லாப் பொருளும் நிறைந்த வீடு, அதெல்லா வீடு யாவரும் நெருங்குதற்கரிய காடேயாகும்.

ஸாமீன் வலி.

எழுதியவாறே காண் இரங்குமட நூத்தே
கருதியவாறு ஆமோ கரும் - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு காஞ்சிரங்காம் ஈந்தேவ
முற்பந்திற் செய்த விளை

- 22

இரங்கும் மட நெஞ்சே - வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே! கருதிப்போய் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு - (நல்ல பயனைப் பெறலாம் என) நினைத்துக் கற்பகத்தருவைப் போய் அடைந்தவர்க்கு, காஞ்சிரங்காம் ஈந்தேவ - அது எட்டிக்காயைக் கொடுத்ததாயின், முற்பாருவத்தில் செய்த விளை - (அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த தீவினையோயாகும்; கரும் கருதியவாறு ஆமோ - செய் தொழில்கள் (மு) நினைத்தபடியே ஆகுமோ? எழுதியவாறே காண் - கடவுள் விதித்தபடி தான் ஆகும் என அறிவாயாக.

(கரு) செய் தொழில்கள் ஊழின் படியன்றி அவரவர் நினைத்த படி முடியாது.

நல்லார் பிபால்வாரது சினம்.
கற்பிளவோடு ஓய்யர் கயவர் கடுஞ்சிவந்துப்
பொற்பிளவோடு ஓப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்க்கிழி எய்த வடுப்போல மாறுமே
சீரோழுகு சான்றோர் சினம்.

- 23

கயவர் - கீழோர், கடுஞ்சினைத்து - கடுஞ்கோபத்தால் வேறு பட்டால் கல்பிளவோடு ஓப்பர் - கல்லின் பிளவு போல் திரும்பக்கூடார்; பொன் பிளவோடு ஓப்பாகும் போல்வரே - (அவ்வாறு வேறு பட்டபோதும்) பொன் போன்று விரிசல் கண்டாலும் காய்ச்சி தட்டிய உடனே ஒன்றாவது போன்று ஓப்பாவாரும் உளர். (ஒருவர் கூட்டக் கூடுவர்); சீர் ஒழுகு சான்றோர் சினம் - சிறப்புமிக்க பெரியாருடைய கோபம், வில் பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறும் - வில்லைப் பிடித்து, அம்பினாலே நீர் பிளக்க எய்த பிளவு போல (அப்போதே) நீங்கும்.

(கரு) கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கீழோர் எக்காலத் தும் கூடா, இடையாயர் ஒருவர் கூட்டக் கூடுவர்; தலையாயர் பிரிந்த அப்பொழுதே கூடுவர்.

குணமும் நட்பும்

நற்று மனக்கூத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாறே காழுவர் - கற்றிலா
மூர்க்கூரை மூர்க்கீ மூவர்ப் பழுகாட்டிற்
காக்கை உக்கும் பிணை

- 24

கயத்தின் - குளத்திலுள்ள, நல்தாமரை - நல்ல தாமரை மலை, நல்லன்னம் சேர்ந்தாற்போல் - நல்ல அன்னப்பறவை சேர்ந் தாற்போல், கற்றாரைக் கற்றாறே காழுவர் - கல்வியுடையாரைக் கல்வியுடையாரே விரும்பிச் சேர்வர்: முதுகாட்டில் - புரச்சுகூக்காட்டில் உள்ள பிணை - பிணைத்தை, காக்கை உக்கும் - காக்கை விரும்பும்; (அது போல, கற்பு இலா மூர்க்கூரை - கல்வி இல்லாத முட்டை, மூர்க்கள் - முட்டே, முக்பைர் - விரும்புவர்.

(கரு) கற்றவரேடு கற்றவரும், முட்டோடு முட்டரும் நட்புக்கொள்வர்.

கரவுடையார் மறைந்தொழுகுவர்

நஞ்சுகுடுமை தானிற்நு நாகம் கருந்துவரும்
அஞ்சாப் பழங்கிடக்கும் நிலபாம்பு - நெஞ்சிர்
கரவுடையார் தம்மைக் கருப்பர் கரவார்
கரவினா நெஞ்சத் தவர்

- 25

நாகம் - விடப்பாம்பானது, தான் நஞ்சு உடைமை அறிந்து - தான் விடமுடையாதாயிருந்ததலை அறிந்து, கரந்து உறையும் - மறைந்து வசிக்கும்: (ஆனால்) நீர்ப் பாம்பு - (விடமில்லாத) தண்ணீர்ப் பாம்பானது, அஞ்சாப் புறம் கிடக்கும் - அஞ்சாமல் வெளியே கிடக்கும்: (அவைபோல) நெஞ்சில் கரவுடையார் மனதில் வஞ்சலை உடையவர், தம்மைக் கருப்பர் - தம்மைத் தாமே மறைத்துக் கொண்டு வாழ்வர்: கரவு இலா நெஞ்சத்தவர் - வஞ்சலையில்லாத மனத்தையுடையவர், கரவார் - தம்மை மறைத்துக் கொள்ளார்.

(கரு) வஞ்சனையுள்ளவர் மறைந்து ஒழுகுவர், வஞ்சனை இல்லாதவர் வெளிப்பட்டாழுகுவர்.

அரசனும் புலவனும்

மன்னனும் மாசரக் கற்றோனுஞ் சீர்தூக்கில்
மன்னனிற் கற்றோன் சீர்ப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசமல்லாமல் சீர்ப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு

- 26

மன்னனும் - அரசனையும், மாச அறக் கற்றோனும் - குற்றமறக் கற்ற அறிஞனையும், சீர் தாக்கின் - ஆராய்ந்து

பார்த்தால், மன்னில் கற்றோன் சிறப்புடையன் - அரசனைக் காட்டிலும் அறிஞனே சிறப்புடையவனாவான்; மன்னர்க்கு - அரசனுக்கு, தன் தேசம் அல்லால் - தன் நாட்டில் அல்லாமல் (பிற நாடுகளில்) சிறப்பு இல்லை - சிறப்பு இல்லை ஆகும்; கற்றோர்க்கு - அறிஞருக்கோ, சென்ற இடம் எல்லாம் சிறப்பு - அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டு.

(கரு) அரசனைவி அறிஞனே சிறப்புடையவன்

பல்வகைக் கூற்றங்கள்

கல்வத மாந்தர்க்குக் கற்றுவாந்தார் சொற்கூற்றம்
அல்வத மாந்தர்க்கற் கூற்றம் - சென்னிய
வாழக்குத் தன்னாற் காய்க்கற் கூற்றம்

இல்லிற்கு இசைந்தொழுகாப் பென் - 27

கல்வத மாந்தர்க்கு - கல்வியறிவில்லாத மனிதர்கட்டு, கற்றுவாந்தார் சொல் - கற்றுநிந்தவருடைய உறுதியான சொல், கற்றம் - இயமனாம் (துண்பம் செய்யும் என்வாறு); அல்லத மாந்தர்க்கு - (அறம் செய்வதில் விருப்பம்) இல்லாத மாந்தர்க்கு, அறம் - தருமே, கற்றம் - இயமனாகும், மெல்லிய வாழைக்கு - மெல்லிய வாழை மரத்துக்கு, தான் சன்ற காய் கற்றம் - அது சன்ற காயே இயமனம், (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பென் - இல்லாம்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி, கற்றம் - (கணவனுக்கு) இயமனாவன்.

(கரு) கற்றுமிந்தவருது சொல்லினால் கல்லாதவர்க்கும், தருமத்தினாலே பாவிக்க்கும், பொருத்தமில்லாத மனைவியாலே கணவனுக்கும் துண்பம் விளையும்.

மாந்தராலை

சந்தன மென்குருடு நான்தேயிந்த காலத்தும்
கந்தம் குறைபாத நாதவால் - நம்தம்
தனஞ்சிரிய ரயிழும் தார்வேந்தர் கேட்டால்
மாந்திரியர் ஆவரோ மற்று.

- 28

மென் சந்தனக் குறடு - மிருதுவாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும் - தான் தேய்ந்தபோன காலத்திலும், கந்தம் குறைபாது - மனம் குறைவுப்பாது; ஆதலால் - ஆதவனால், தார்வேந்தர் - மாலையனிந்த அரசர்கள், தம்தம் தளம் சிறியராயி னும் - தங்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தவரானாலும், கேட்டால் - அவ்வறுமையினாலே, மனம் சிறியர் ஆவரோ - மனம் தளர்ந்தவர் ஆவாரா? (ஆகார).

(கரு) அரசர்கள் செல்வத்திற் குறைந்தவர்களானாலும் மனந்தளர் மாட்டார்கள்.

நினையற்ற வாழ்வ

மருவினிய கற்றும் வான்பொருஞும் நல்ல
உஞும் உயர்குவழும் எல்லாம் - நிருமட்டதை
ஆம்போது அவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போது அவளோடு போம்

- 29

மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருளும், நல்ல உருவும் - நல்ல அழகும், உயர் குலமும் - உயர்வாகிய குலமும், எல்லாம் - என்னும் இவையெல்லாம், திருமடந்தை ஆம்போது - சீதேவி வந்து கூடும் போது, அவளோடும் ஆகும் - அவளுடனே வந்து கூடும். அவள் பிரிந்து போம்போது - அவள் நீங்கிப் போகும்பொழுது, அவளோடு போம் - அவளுடனேயே எல்லாம் நங்கிப் போகும்.

(கரு) சுற்றமும், பொருளும், அழகும் உயர்குலமும் நிலையுடையவைல்ல.

அறிவுடையோர் செயல்

சாந்தனையும் தூண்வே செய்திடிறும் தாமரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தி
குறைக்கும் தனையும் குவிரிமுறைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மார்.

- 30

மரம் - மரமானது, மாந்தி குறைக்கும் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டி விழ்த்துமளவும், குளிர் நிழலைத்தந்து மறைக்கும் - (அவருக்கு) குளிர்ந்த நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும்; (அதுபோல), அறிவு உடையோர் - அறிவுடையவர், சாந்தனையும் - (தாம்) இறக்கும் வரையும், தீயன்வே செய்திடிறும் - பிறர் தமக்குத் தங்குகளையே செய்தாலும், தாம் அவரை அவரையும், ஆம் தனையும் காப்பர் - தம்மாலே இயன்றவரை காப்பர்.

(கரு) அறிவுடையோர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வர்.

முற்றிற்று.

முற்றிற்று - இதே செயலை கூறி கூறிற்றும்போல் கூறுமிற்றும் கூடு - முற்றிற்று என்பதை கூற முற்றிற்று என்று கூறுகிற ஒரே - குற்றிற்று என்ற முற்றிற்று என்றால் குற்றிற்றுவை - திருமுறை குற்றிற்று - குற்றிற்று முற்றிற்றுவை கூறும் கூடு - ஏது முற்றிற்று கூடு குற்றிற்று வைப்பின்றும்போல் - குற்றிற்று குற்றிற்றுவை - குற்றிற்று குற்றிற்றுவை குற்றிற்று கூடு - குற்றிற்று குற்றிற்றுவை குற்றிற்று கூடு (கு)

நல்வழி

அரசினர்: ஒன்றையர்

பாடல்கள்: 40 (காப்புச் செய்யுள் - 1)
கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு மிகவ
நாலும் கலந்துக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
ஒங்கக் கரிமுகத்தும் தூமணியே நியெனக்குச்
சங்கத்தமிழ் முன்றும் தா.

கோலஞ் செய் - அழகு செய்கின்ற துங்க - உயர்வாகிய,
கரிமுகத்து - யானை முகத்தையடைய, தூமணியே - தூய
மாணிக் கம் போன்ற விநாயகக் கடவுளே! பாலுந் தெளிதேனும்
பாகும் பருப்பும் - பசும்பாலும் தெளிந்த தேனும், வெல்லப் பாகும்
பருப்பும் (ஆகிய, இவை) நாலும் கலந்து - இந்நான்கையும்
கலந்து, நான் உனக்குத் தருவேன் - அடியேன் உனக்குத்
தருவேன் சங்கத் தமிழ் முன்றும் - சங்கம் வளர்ந்த முத்தமிழையும்
ந் யெனக்குத் தா - அடியேனுக்கு நீர் தந்தருள்விராக.

(கரு) விநாயகக் கடவுளே! அடியேனது பூசையை ஏற்றுக்
கொண்டு எனக்கு முத்தமிழ் அறிவையும் அருள்விராக.

நன்மையே செய்க

புண்ணியம் ஆம் பாவம்போம் போனநாட் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தவிபாருள் - என்னுங்கால்
சிதாழிய வேறில்லை எச்சமயத் தோர்சிசால்லுந்
தீதாழிய நன்மை செயல்.

(-1)

புண்ணியம் ஆம் - அறம் ஆக்கம் தரும்: பாவம் போம்- பாவம்
அழிவிளைச் செய்யும்: போனநாள் செய்த அவை- முற்பிறப்பில்
செய்த அப்புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு -
பூமியிலே பிறந்த மனிதர்கட்டு, வைத்த பெருள் - இப்பிறப்பிலே
இனப் துப்பங்களை அனுபவிக்கும்படி, தேடி வைத்த பொருளாகும்.
என்னுங்கால் - அரூய்ந்து பார்க்கின், எச்சமயத் தோர் சொல்லும்
- எந்த மதத்தினர் சொல்லுவதும், சது ஒழிய வேறு இல்லை -
இதுவன்றி வேறில்லை (ஆதலால்) தீது ஒழிய நன்மை செயல் -
தமை செய்யாது நன்மையே செய்க.

(கரு) புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும்
உண்டா தலால், பாவத்தை நீக்கி புண்ணியத்தைச் செய்க.

உயாமையின் இழிவு

சாதி கிரண்சிடாழிய வேறில்லை சாற்றுகால்
நீதி வழுவா நெற்றுறையின் - மேதினியில்

**கிட்டார் பெரியார் கிடாதார் கிழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி**

(-2) சாற்றுவக்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூரியில், சாதி இரண் பொழிய வேறு இல்லை - இரண்டு சாதியன்றி வேறில்லை. நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறை யோடு, இட்டார் - (வறியவர்க்கு ஈந்தவரே) பெரியார் - உயர்ந்தவர்; இடாதார் - (அவ்வாறு) ஈயாதார், இழிகுலத்தோர் - தாழ்ந்தவர், பட்டாங்கில் உள்ளபடி - உண்மை நூல்களில் உள்ளதும் இதுவே ஆகும்.

(கரு) கொடுத்தவர் உயர்குலத்தோர்; கொடாதவர் தூந்த குலத்தவர் ஆகிய இவ்விரு சாதியின்றி வேறில்லை.

ஈதலின் சிறப்பு

கிடும்பைக்கு கிடும்பை கியலூட்டப் பிதுன்றே
கிடும்பொய்யை கியல்யன்று கிராதே - கிடுங்கடுகு
உண்டாயி ஒண்டாகும் ஊழிற் பெருவலினோய்
விண்டாரைக் கிளங்டாடும் வரு.

(3)

இயல் உடம்பு இது - இயங்குகின்ற இவ்வடம்பானது, இடும் பைக்கு - துண்பமாகிய சர்க்குகளை, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பையல்லவா! இடும்பொய்யை - உணவினை இடுவின்ற பொய்யான இவ்வடம்பை, மெய் என்ற கிராது - நிலையானதென்று கருதியிராமல், கடுகு - விரைவில் இடும் - வறியார்க்கு ஈயுங்கள்: உண்டாயின் - (இவ்வழக்கம் உங்களிடத்து) உண்டாயின், ஊழிற் பெருவலினோய் - மிகக் வலிமையுடைய பாசமாகிய பிள்ளையினின்றும், விண்டாரை - நீக்கியிவரை, கொண்டும் - விரும்புகின்ற, வீடு - முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.

(கரு) இந்த உடல் நிலையானது என்று என்னி இருந்து விடாமல் விரைவில் தருமம் செய்ய வேண்டும், அறும் செய்தவர்க்கு வீடு பேறுண்டாகும்.

காலம் நோக்கிச் செய்க.

என்னை ஒரு கருமம் யார்க்குஞ்செய்ய ஒன்னானு புண்ணியம் வந்திதெய்க் போதல்லால் கண்ணீல்லான் யாக்காய் வழிவிறந்த மாத்தைரைக் கோல் ஒக்குமே ஆங்கால மாகும் அவர்க்கு.

(4)

யாருக்கும் - எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எத்தபோதும் அல்லால் - (முன் செய்த) புண்ணியம் வந்து கூடும் பொழுதல்லாமல், ஒரு கருமம் - எந்த ஒரு காரியத்தையும் என்னி - ஆலோசித்து, செய்யொன்னாது - செய்து முடிக்க இயலாது! (அப்படிச் செய்தால் அது) கண் இல்லான் - குருடன், மாங்காய்விழு

- மரத்தில் உள்ள மாங்காய் விழுவதற்கு, ஏறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - ஏறிந்த ஊன்று கோலைப் போலாகும். (ஆணால்) ஆம்காலம் - புண்ணியம் வந்து கூடும்போது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எனிதில் முடியும்.

(கரு) குருடன் மாங்காயும் பெறாது கோலையும் இழத்தல் போல, புண்ணியமில்லாதன், செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருள்ளையும் இழப்பான்.

கவலையறுதல்த்தகாது.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன் போமின்றாற் போகா - இருந்தேங்கி
கெஞ்சம்புண் ணாக நெடுங்கூரங் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

(-5)

வாராத - (ஹழால்) வரக்கூடாதவை, வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பிலும், வாரா - வாராவாரம், பொருந்துவன் - (ஹழால்) வரக்கூடியவை: போமின் என்றால் - போய்விடுங்கள் - என வெறுப்பிலும், போகா - போகவாம்: இருந்து ஏங்கி - (இவைன்னையறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண்ணுக - மனம் புண் ணாகும்படி நெடுங்கூரங் தாம் நினைந்து - (அவற்றைப் பற்றியே) நெடுநாள் நினைத்திருந்து, துஞ்சுவதே - மாண்டு போவதே, மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக உள்ளது.

(கரு) இன்ப துன்பங்கள்.வினைப் பயன்களாகும். அவை தவறாது வந்து கொண்டிருக்கும் ஆதலால் இன்பத்தை விரும்பியும், துன்பத்தை வெறுத்தும் வீணே கவலைப்படுதல் கூடாது.

போகச் கூடாது.

உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்க்ககங்
கொள்ளக் கிடையா குவலையத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டும் கரரையேறி ணாவிலன்
உடலோடு வாழும் உயிர்க்கு.

(-6)

ஒருவர்க்கு - ஒருவருக்கு, உள்ளது ஒழிய - (ஹழினால்) அவர் வர்க்குக் கிடைக்க வேண்டியது தவிர, ஒருவர் ககம் - மற்றொரு வருடைய சுகங்களை, கொள்ளி - அனுபவிக்க விரும் பினால், கிடையா - அவை கூடாவாம்: (ஆதலால்) குவலையத்தில் - புமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்கஞும்போடு கூடி வாழும் உயிர் குருக்கு, வெள்ளக்கடல் ஒடி - வெள்ள நீரையுடைய கடல் கடந்து சென்று, பொருள் ஈடி மீண்டு கரரையேறினால் - திரும்பி வந்து கரை சேர்ந்தாலும், என் - அதனால் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது?

(கரு) கடல் கடந்து சென்று பொருள் ஈடி வரினும் கொடுத்து வைத்த அளவுதான் சுகம் கிடைக்கும்.

ஞானிகள் பற்றற்றிருப்பர்.

எல்லாப் படியாலும் எண்ணினால் கிடைக்கப்படும் பொல்லாப் புழுமல்நோய்ப் - நல்லார் அறிந்திருப்பர் ஆதவினால் ஒஸ்கமல் நீர்போற் பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

(-7)

எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராய் பிடத்து, இவ்வும்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு - பொல்லாத புழுக்கள், மலிநோய் - நிறைந்த நோய்களுக்கும், புன் குரும்பை - பல்லிய குடிசையாயிருக்கிறது; நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பர் - இதை அறிந்திருப்பவர்கள்: ஆதவினால் - ஆதையால் (அவர்கள்) கமல நீர் போல் - தாமரை இலையில் உள்ள தண்ணீர் போல, பிரிந்து இருப்பார் - உடம்போடு கூடியும் கூடாது இருப்பார்கள். பிறர்க்குப் பேசார் (அதுகுறித்துப்) பிறரிடம் பேசவும் மாட்டார்கள்.

(கரு) உடம்பின் இழிவையறிந்த ஞானிகள், உடம்போடு கூடியிருப்பினும் அதில் பற்றற்றிருப்பார்கள்.

தேடத் தருவது மரியாதையே.

கட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த வாயிலும் ஊற்றுவதுமான கட்டும் படியன்றிக் கூடாவாம்- தேட்டம் மரியாதை காலும் மகிதலத்தீர்: கேண்மின் தரியாது காலும் தனம்

(-8)

மகிதலத்தீர் - பூமியிலுள்ள மனிதர்களே! கேண்மின் - கேளுங்கள்! கட்டும் பொருள் - சம்பாதித்ததற்கான பொருள்களானவை, முயற்சி எண்ணிறந்தன ஆயிலும் - அளவிலா முயற்சிகள் செய்தாலும், ஊற் கட்டும் படி அன்றிக் கூடாவாம் - ஊற் கட்டுமெளவினல்லாமல் சேராவாம்: காலும் தனம் தரியாது - ஒருவாறு ஊழினாலே அப்பொருள் சேரினும் நிலை பெறாது: தேட்டம் மரியாதை - (ஆதவினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையோரும்.

(கரு) பொருள் ஊழினாவன்றி வாராமையாலும் வந்த பொருளும் நிலை பெறாமையாலும் நிலை பெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேட வேண்டும்.

உயர் குடிப்பிறந்தோர் சிறப்பு.

ஆற்றுப் பெருக்கற் றட்கும் அந்நாளு மவ்வாறு ஆற்றுப் பெருக்கால் உலகட்டும் ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் ஆனாலும் கிள்ளையின மாட்டார் கிசைந்து

(-9)

ஆற்றுப் பெருகு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப் போய் அடி கடும் அந்நாளும் - மனை வெயிலில் காய்ந்து நடப்போர், பாதுங் களைச் கடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால்- ஊற்று நீர்ப் பெருக்கினால், உலகு ஊட்டும் -

உலகத்தாரை உண்பிக்கும்: (அதுபோல) நல்ல குடிப்பிறந்தார் நஞ்சுழியிற் பிறந்தவர், நல் கூர்ந்தார் ஆனாலும் - வறுமை யுடையவரானாலும் ஏற்ற வர்க்கு -இரந்தவர்க்கு, இசைந்து - மன மிசைந்து, இல்லை என மாட்டார். - இல்லையென்று சொல்ல மாட்டார்! (இயற்றதைக் கொடுப்பார்)

(கரு) உயர் குடிப் பிறந்தோர் வறுமையுற்றாலும் தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு இல்லை என்று சொல்ல மாட்டார்.

இட்டு உண்டு இருக்க.

வுண்டான்டு தோறும் பிழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கின என்ற கிட்டுண்டு கிரும்.

(-10)

மாநிலத்தீர் - பெரிய பூமியிலுள்ள மனிதர்களே! ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - வருடக் கணக்கில் அழுது புரண்டாலும், மாண்டார் வருவாரோ - இரந்தவர் திரும்பி வருவாரோ? (மாட்டார்), வேண்டா - (ஆதலினால்) அழு வேண்டுவதில்லை: நமக்கும் அது வழியே - நமக்கும் அம்மரணமே வழியாகும்: நாம் போம் அளவும் - (அவ்வழியே) நாம் இரந்து போம் அளவும். எமக்கு என் என்ற - எமக்கு யாது சம்மந்தம் என்று, இட்டு உண்டு இரும் - எல்லாருக்கும் கொடுத்து, நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.

(கரு) இறந்தவர் போருட்டு அழுவதால் பயனில்லை! மாண்டவர் மீண்டும் வரமாட்டார்: எனவே கவலையற்று அறம் செய்து வாழ்க.

பசி கொழது

இருநாள் உணவை ஒழின்றால் ஒழியாய்
கிருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - இருநாளும்
உன்னோவு அறியாய் கிடும்பைக்கர் என் வயறே
உன்னோடு வாழ்தல் அரிது.

(-11)

இடும்பை கூர் என் வயிரே - துன்பமிகுந்த என்னுடைய வயிரே! ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடைக்காத போது) ஒரு நாளுக்கு உணவை விட்டிரு என்றால் விட்டிராய்: இரு நாளுக்கு ஏற்றுக் கொள் என்றால் ஏற்றுக் கொள்ளமாட்டாய்: ஒரு நாளும் என் நோவு அறிவாய் - ஒரு நாளாயினும் என் வருத்தம் அறிய மாட்டாய்: உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு கடினமாக இருக்கிறது.

(கரு) வயிற்றுக்கு உணவு தேடுவது போன்ற துன்பம் வேறு எதுவுமில்லை.

உழவின் உயர்வு.

ஆற்றல் கணமின் மரமும் அரசறை
வெற்றிருந்த வாழ்வும் வீழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்மீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.

(-12)

ஆற்றங்கரையின் மரமும் - ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்ந்த வாழ்க்கையும், விழும் அன்றே - அழிந்து விடலாம் அல்லவா! (அதலின்) உழுதுண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும். அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை: வேறு ஒர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம், பழுது உண்டு - வீற்க்கி உண்டு.

(கு) உழுது பயிர் செய்து வாழும் வாழ்க்கைக்கு ஒப்பானது வேறில்லை அதுவே குற்றமற்றதும் அழிவற்றதுமாகிய வாழ்க்கை யாகும்.

விலக்க இயலாதன.

அவாரை யாரே அழிப்பர் அதுவள்ளிச் சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓயாமல் ஜயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம் புவியதன் மேல்.

(-13)

அம் புவியதன் மேல் - அழகிய பூமியின் மேலே, மெய் - உண்மையாக, அவாரை அழிப்பார் யார்? - வாழ்வதற்கு உரியாரை அழிக்க வல்லார் யார்? அது அன்றி - அதுவல்லாமல், சாவாரைத் தவிர்ப்பவர் யார் - இறத்தற்கு உரியாரை இறவாமல் நிறுத்தவல்லார் யாவர்? ஓவாமல் - ஓயியாமல், ஜயம் புகுவாரை - பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர் யார்?

(கு) ஊழினால் அடைவதாகிய அகக் கேடுகளைத் (நன்மை நீமைகளை) தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை.

(14)

மானமே உயிரிலும் சிறந்தது.

பிச்சைக்கு பூத்த குடிவாழ்க்கை பேசுப்பால் தீச்சைப்பல சொல்லி கிடித்துண்டைக் - சீச்சீ தும்புத் தீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை சால உறும்.

(-14)

பேசுப்பால் சொல்லுமிடத்து, பிச்சைக்கு - பிச்சை எடுப்பதை விட, முத்த - இழிவில் பெரிய குடிவாழ்க்கை - வாழ்க்கை, பல தீச்சை சொல்லி கிடித்து உண்டைக் - பலவாகிய இச்சைகளைப் பேசி ஒருவரிடம் இடிபட்டு வாங்கி உண்ணுதலேயாம். சீச்சீ - சீசீ (இது என்ன செயல்): வயிறு வளர்க்கைக்கு - இப்படி வயிறு வளர்ப்பதை

விடம் மானம் அழியாது - மானம் கொது, உயிர் விடுகை - உயிரை விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும்.

(கரு) பிற்ரிடம் இச்சை பேசி, வாங்கி உண்டு மானம் இகழ்ந்து வாழ்வதை விட, உயிரை விட்டாலது மானத்தை நிலைநிறுத்தல் உயர்ந்தது.

ஜூந்தெமுக்தின் சிறப்பு.

சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு

ஸ்பாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்

திதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்.

(-15)

சிவாயநம் என்று சிந்தித்து இருப்போர்க்கு - சிவாய நமவென்று தியானித்துக் கொண்டிருப்பவர்க்கு, ஒருநாளும் அபாயம் இல்லை - எப்பொழுதும் துன்பம் உண்டாகாது: இதுவே - இதுவென்றே, உபாயம் (விதியை வெல்லுதற்கேற்ற) வழியும், மதி - உண்மை அறிவும், ஆகும் - ஆகும்: அல்லாத எல்லாம் - திதுவல்லாத மற்ற வழிகள் எல்லாம், விதியே மதி ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும்.

(கரு) ஜந்தெமுத்தை ஒதி சிவனை இடையறாது நினைத் திருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை: ஏனையோர்க்கு உண்டு.

வியத்தரு பொருள்.

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணங் கொடையால்

கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை

தற்பழியா மூற்றால் கடல் குற்ந்த வையகத்துள்

அற்புதமாய் என்றே அறி.

(-16)

தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தின் நல்ல தண்மையாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது சுகையாலும் கண்ணீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது - நீங்காத அருளினாலும், பெண் நீர்மை - பெண்ணினது குணமானது, கற்பு அழியா ஆற்றல் - கற்புநிலை தவறாத தண்ணையினாலும், கடல்குற்ந்த ழமியினிடத்து: அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும்! என்றே அறி - என்று நீ அறிவாயாக.

(கரு) நிலத்தின் நலத்தால் - தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாக்கும்.

வழுமைக்கு வித்து.

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இருந்தியீ - வையத்து

அறம்பாவம் என்ன அறிந்து அன்றார்க்கு கின்று

வெறும்பானை பொங்குமோ மேல்.

(-17)

வையத்துப் - பூமியில், பாவம் அறும் என்ன அறிந்து - (அறும் செய்வதால்) பாவம் நீங்கும் என உணர்ந்து, அன்று இடர்க்கு அக் காலத்திலேயே ஈயாதவர்க்கு, செய்தவினை இருக்க - செய்த அப் பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நோந்தக்கால்- இப்பொழுது கடவுளை வெறுத்தால், இருநிதியம் எய்த வருமோ- பெரியதீரவியம் பொருந்தவருமோ?: (வராது வெறும்பானை மேல் - வெறும் பானையை அடுப்பிலே வைத்து எரித்தாலும், பொங்குமோ மேல் - பொங்குமோ? (பொங்காது)

(கரு) வறியவர், அங்வறுமைக்குக் காரணமாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயனில்லை.

உலோபிகளின் ஈகை.

பெற்றார் பீற்றார் பெறுநாட்டார் பேறுலைல்

உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோமர்

கிரணாஸ் கிகாடுத்தால் கிடுவர் கிடாரீ

சரணாஸ் கிளாடுத்தாலும் தாம்.

(-18)

பேர் உலகில் - பெரிய நிலவுலகத்தில், பெற்றார் (தம்மைப்) பெற்ற வர். பிறந்தார் - (எமக்குப்) பிறந்தவர், பெறுநாட்டார், - (எம்முடைய) நாட்டார், உற்றார் - எம் சுற்றத்தார், உகந்தார் - (எம்மை) நேசித் தவர், என வேண்டார் - என்று அன்பு பாராட்டாதவுராகிய உலோ பிகள், மற்றோர் - (மேற்கண்ட உறவினர்ல்லாத) பிறர், இரண்ம் கொடுத்தால் - துன்புறுத்தினால், கிடுவர் (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்! சரணம் கொடுத்தாலும் இடார்! - (முன் சொல்லப்பட்ட உறவினர் இவரை) அடைக்கலம் புகுவாராயினும் அவருக்கு ஒன்றும் கொடார்.

(கரு) உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர் கட்கன்றி, தமக்கு நலம் புரியும் உறவினர் முதலானோர்க்குக் கொடார்.

யேனியம் நாடாப் பேதையம்.

சேவித்தும் சென்றிரந்தும் தெள்ளீர்க் கடல் கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்.

(-19)

வயிற்றின் கொடுமையால் - வயிற்றுப் பசியின் கொடுமையால், சேவித்தும் - (பிறரைக்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடம்) யாசித்தும், தெள்ளீர்க் கடல் கடந்து சென்றும், பாவித்தும்,- (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டுகிசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப்பாடியும், நாம் - நாம், உடம்பை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழியரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றோம்.

(கரு) வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த உடம்பினை வயிற்றுக்கு உணவு தேடுவதிலேயே பயன் படுத்துவது அறியாமை ஆகும்.

பரத்தையரால் வரும் அழிவு

அம்மி துணையாக ஆஸ்திரித்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பக்ரவார் கொண்டாட்டம் - கிம்மை
மறுமைக்கும் நன்றஞ்சு மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.

(-20)
கொம்மை முலை - திரவண் தினங்களை, பக்ரவார் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரைக் கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்பிக்கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையினைப் போலாகும்: மாநிதியம் போக்கி - (மேலும் அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் வறுமைக்கும் காரணம் ஆகிவிடும்! (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்றஞ்சு - அ:து இப்பிறப்பிற்கும் வரும் பிறப் பிற்கும் நல்லதாகாது.

(கரு) விலைமகளினரைச் சேர்பவன், தான் கருதிய இன்பத்தை அடையாமல், வறுமையையும் பழி பாவங்களையும் அடைந்து இம்மை, மறுமைகளில் துள்பமடைவான்.

வஞ்சனையில்லார்க்கு உண்டாகும் நலன்
நீரும் நிறுவும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - இரும்
வந்திருவும் வாழ்நாலும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தருந்திவந்த தாமரையாள் தான்.

(-21)
சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள், வஞ்சமில்லார்க்கு - வஞ்சனை இல்லாதாருக்கு, நீரும் - நீர் வளத்தை யும், நிறுவும் - நிழல் (இருக்க விடும்) வளத்தையும், நிலம் பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், புகழும் - கீர்த் தியையும், பெருவாழ்வு - பெரிய வாழ்வையும், ஊரும் - கிராமத்தை யும், வரும் திருவும் - வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாலும் - நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் - எந்நாலும் கொடுத் தருநூலாள்.

(கரு) வஞ்சனையில்லாதவர்க்கு திருமகளினது அருளாலே எல்லா நலமும் உண்டாகும்.

பாவிகளது பணம்
பாடுபட்டுக் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மாண்பே கேளுங்கள் - கூடு வீட்டிங்கு
ஒளிதான் போயின பீன் யாரே யனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

(-22)

பணத்தைப் பாடுப்படுத்தேடு - பணத்தினை வருந்தியழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து - (உண்ணாமலும் அறம்செய்யாமலும்) புழியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே - நன்மையாவும் இழந்த மனிதர்களே! கேளுங்கள் - (நான் கூறுவதைக் கேட்பீர்களாக; கூடு விட்டு - உடம்பினை விட்டு, ஆவி பேயின பின்பு - உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே! அந்தப் பணம் - அந்தப் பணத்தை இங்கு யார் அனுபவிப்பார்! இவ்விடத்துயாவர் அனுபவிப்பார்?

(கரு) அறத்துக்கும் இன்பத்துக்கும் காரணமான ஈட்டிய பணத்தை மன்னில் புதைத்து வைப்பஸதவிடக் கீழான அறியாமை வேறில்லை.

வழக்கோரம் சொன்னவர் மனை பாழாகும்
வேதாளங் சேருமே வெள்ளிருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை

மற்றோரஞ் சொன்னார் மனை - நீதிமன்றத்தில் ஒருபட்சமாக நீதி சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும். பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளிருக்குப் பூக்கும்- வெள்ளிருக்கு (முளைத்து) மலரும். முதேவி சென்றிருந்து வாழ்வாளே - முதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள் - சேடன் குடிபுகும் - பாம்பு குடியிருக்கும்.

(கரு) நீதிமன்றத்தில் வழக்கோரம் சொன்னவர் குடும்பத்தோடு அழிவர், அவரது வீடும் பாழாகும். (ஓரம் - நடுநிலையின்மை)

வாழ்க்கை மாண்பு இருந்து
நீல்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்ட பாழ்
ஷுரில்லா ஊருக்கழகு பாழ் - மாறில்
உடன்பிறப்பில்லா உடம்பு பாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை

ந்று இல்லா நெற்றி பாழ் - திருந்று இல்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லாத உண்ட பாழ் - நெய் இல்லாத உணவு பாழாகும். ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும்; மாறு இல் உடன்பிறப்பு இல்லாத உடம்பு பாழ் மாறுபடாத உடன்பிறந்தார் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்துக்கேற்ற) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

(கரு) திருந்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், ஆற்றினாலே ஊரும், உடன்பிறந்தாரால் உடலும், மனைவியாலே வீடும் சிறப்பு பெறும்.

வரவுந்து செலவு செய்.

ஆன முதலில் அதிகார் செலவானால் மாணம் அறிந்து மதிகெட்டுப் - போனதிகை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பந் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

-25

ஆன முதலில் செலவு அதிகம் ஆனால்- தன்னிடம் உள்ள முதலுக்கு மேல் அதிகச் செலவு செய்யவன், மாணம் அறிந்து - மாணங்கெட்டு, மதிகெட்டு - அறிவு இழந்து, போன திசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் சென்ற இடமெல்லாம் எல்லார்க்கும் திருடன் ஆகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - எழு வகை பிறப்பிலும் பாவமுடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் (தன்னிடத்து அன்பு வைத்த) நல்ல வர்க்கும் பொல்லா தவனாவான் நாடு - இதனை அழாய்வாயாக.

(கரு) வரவுக்கு மேல் செலவு செய்யவன் பழிபாவங்களை அடை வான்; ஆகையால் வரவுக்குத் தக்க செலவு செய்க.

பசிவந்திடம் பத்தும் பறக்கும்

மாணங் குஸ்கல்வீ வண்மை அறிவுடைமை தானந் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சிசால்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப் பறந்து போம்.

-26

பசிவந்திட- பசி நோய் வந்தால், மாணம்- மாணமும், (குலம்- குடிப் பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - ஈகையும், அறிவுடைமை - அறிவுடைமையும் தானம் - தானமும், தவம் - தவமும், உயர்ச்சி - உயர்வும், தாளாண்மை தொழில் முயற்சியும். தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர் மேல் ஆசை வைத்தலும் ஆகியபத்தும் பறந்து போம் - இப் பத்தும் விட்டோயிப் போம்.

(கரு) மாணம் முதலில் எல்லா நலங்களும் கெடுவதால் பசியை விடக் கொடிய நோய் வேறில்லை.

யாவும் ஈசன் செயல்

ஒன்றை நினைக்கின் அதுவிவாழிந்திட்டொன்றாகும் அன்றி அதுவர்ணும் வந்திடய்தும் - ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் ரெனையானும் ஈசன் செயல்

-27

ஒன்றை நினைக்கின் - ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி அது வரினும் வந்து எய்தும் - அப்படியல்லாமல் அப்பொருளை வந்து கிடைத்தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் -

(இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்கும் முன்னேயே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் (இவையெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கை களேயாகும்.

(கரு) விளைப்பயன்கட்கேற்ப இன்பதுன்பங்களை ஊட்டும் கடவுளின் கருத்தின் படியேயன்றி, உயிர்களின் கருத்தின்படி ஒன்றும் நடவாது.

மன அமைதி

**உண்பது நாழி உடுப்பது நான்கு முழும்
எவ்வுகோடி நினைத்து என்னுவன் - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மன்னின் கலம் போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.**

-28

உண்பது நாழி - உண்பது ஒரு நாழி (படி) யரிசி அளவாகும்; உடுப்பது நான்குமுழும் - உடுப்பது நான்கு முழு உடையே ஆகும்; (இப்படியாகவும்) நினைந்து என்னுவன எண்பது கோடி - நினைத்து என்னும் காரியங்களோ எண்பதுகோடி ஆகும்; (ஆதலினால்) கண் புதைந்த - அகக் கண் குருடாயிருக்கிற, மாந்தர்குடி வாழ்க்கை - மக்களின்குடி அமைந்த வாழ்க்கையானது, மன்னின் கலம்போல - மட்கலம் போல, சாந்துணையும் - இறக்குமளவும், சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

(கரு) உள்ளே போதும் என மன அமைதி பெறாதவர்கள் இறக்கும் வரை சஞ்சலமே அடைவார்கள்.

**கொடையாளருக்கு யாவரும் உறவினர்
மரம்பழுத்தால் விவளவாலை வாவிவன்ற கூவி
இரந்தழூப்பார் யாவருமங்கல்லை - சுரந்தமுதம்
கன்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்**

-29

மரம்பழுத்தால் - மரம் பழுத்திருந்தால், வா என்ற வெளவாலைக் கூவி, இரந்து அழைப்பார் - இப்பழுத்தைத் தின்னுதற்கு, வா என்ற கூவி வேண்டி அழைப்பார், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அழுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பச, பாலை சுரந்து கொடுத்தல்போல், கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாரா யின், உலகத்தவர் உற்றார் - (அவ்வெளவால் போல) எல்லாருமே தாமே வந்து உறவினராவார்.

(கரு) கொடையாளருக்கு எல்லாமே தாமே உறவினராவார்

விதியின் தன்மை

தாந்தாழுன் செய்தவினை தாமே அனுபவிப்பர்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஓறுத்தாரை பெய்செயலாம் இரிரல்ளாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ வீதி

-30

வேந்தே - அரசனே! தாம் தாம் முன்செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை, தீவினைகள், பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார். தாமே (மக்கள்) அனுபவிப்பார்கள் ஓறுத்தாரை என செயலாம் - (தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்த வரை நாம் யாது செய்யலாம்? ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ - ஹரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா? (போகாது)

(கரு) தமக்கு ஒருவன் துன்பம் செய்தால், அது தாம் முன் செய்த தீவினையின் வினைவாக கடவுளால் தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு.

நல்லைவ நான்கு

கிழக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
கிழக்கம் உயர்குலத்தின் நன்று - வழக்குடைய
வீரத்தின் நன்று வீடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

-31

இழக்குடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழக்களையுடைய செய்யினைவிட அதில்லாத வெறும் சப்தமேநல்லது; உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலம் என்று சொல்லித் தீரிவதை விட மாட்சிமை பொருந்திய ஒழுக்கம் நன்று; வழக்குடைய வீரத்தின் விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பினி நல்லது; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று - பழிச்சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு வாழ்தலைவிட தனியே இருத்தல் நல்லது.

(கரு) இலக்கணப்பிழையுடைய பாட்டும், நல்லைமுக்க மில்லாத உயர் குலமும், தவறுதலையுடைய வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்லாழ்க்கையும் தீராப்பழியை உண்டாக்கும்.

சௌல்வ நிலையாகமகைய உனர்ந்து உதவுக
ஆறிடும் மேடும் மடுவும் போலாம் சௌல்வம்
மாறிடும் ஏறிடும்மாநிலத்தீர் - சோறிடுந்
தன்னிடும் வாரும் தருமை சார்பாக
உண்ணீர்மை வீரும் உயர்ந்தது

-32

மாநிலத்தீர் - பெரிய யூழிலுள்ளவர்கள்! அறு இடும் மேடும் மட்டும் போலாம் - ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மேடும் பள்ள மும் போல, செல்வம் ஏற்றும் மாறிடும் - செல்வம் வளர்வதும் தேய் வதுமாய் இருக்கும்: (ஆதலினால்) சோறு இடும் - இரப்பவருக்கு உணவு இடுங்கள்: தண்ணீரும் வாரும் - தண்ணீரையும் கொடுங்கள்: தருமமே சார்பு ஆக - (இப்படிச் செய்து வருவிர்களானால்) இந்தத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து விறும் - உள்ளத்திலே தூய தன்மை ஒங்கி விளங்கும்.

(கரு) நிலையற்று செல்வம். ஆகவே அது உள்ள பொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளியுங்கள். மனம் தூய்மை யற்று விளங்கும்.

வன் சொல்லும் இன் சொல்லும்.

வெட்டனவை மெத்தனவை வெல்லவாம் வேழத்தில்

பட்டுருவங் கோல் பஞ்சில் பாயாது நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பகுரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.

-33

வேழத்தில் பட்டு உருவும் கோல் - யானையின் மேலே பட்டுருவும் அம்பானது, பஞ்சில் பாயாது - மெல்லிய பஞ்சின் மேல் பாயாது: நெடு இருப்புப் பாரைக்கு - நீண்ட இரும்புப் பாரைக்கு, நெக்குவிடாப் பாறை - பிளவாத கருங்கற் பாறையானது, பகுரத்தின் வேருக்கு நெக்குவிடும் - பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்து போகும்: (அவ்வாறே) வெட்டனவை - வன் சொற்கள், மெத்தனவை வெல்லாவாம் - இன்சொற்களை வெல்ல மாட்டாவாம் (இன்சொற்களே வெல்லும்)

(கரு) வன் சொற்கள் தோற்கும்: இன் சொற்கள் வெல்லும்.

பொருளிலாரை உலகம் மதியாது.

கல்லானே யானுவூங் கைப்பொருள் ஒன்றுள்ளடாயின்

எல்லாருந்த சென்றங்கு எதிர்கொள்வர் கில்லானை

கில்லானும் வேண்டாள் யற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்

சிக்லாது அவன் வாயிற் சொல்.

-34

கல்லானே ஆளாலும் - ஒருவன் படியாதவனாயிருந்தாலும், கைப்பொருள் ஒன்று உண்டாயின் - கையிலே பொருள் மட்டும் இருக்குமானால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர் - (அவனை) யாவுரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்: இல்லானை இல்லாரும் வேண்டாள் - (படித்தவனாயினும்) பொருளில்லாதவனை அவன் மனைவி கூட விரும்ப மாட்டாள்: ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - அவனைப் பெற்று வளர்த்த அன்னையும் விரும்பமாட்டாள்.: அவன் வாயில் சொல் செல்லாது. அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது மதிக்கப் பெறாது.

(கரு) கல்லாதவனாளாலும் பொருஞ்சுடையவனை யாவரும் மதிப்பர்: கற்றவனாளாலும் பொருளின்றேல் அவனை ஒருவரும் மதியார்.

உரைத்தாலும் பேதை உணரான்.

பூவாதே காய்க்கும் மரமுளை மக்களுடும்

ஏவாதே நின்றங்கள்வார் தாழுளரே - தூவா

விரைத்தாலும் நன்றாகா வித்திதனவே பேதைக்கு

உரைத்தாலும் தோன்றா தூண்வி.

-35

பூவாதே - பூவாமலே, காய்க்கும் - காய்க்கின்ற, மரமும் உள் - மரங் களும் உண்டு: (அதுபோல) மக்களும் - மனிதர்களிலும், ஏவாதே - சொல்லாமலே, நின்றுதாம் உணர்வார் உளர் - இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு: தூவா விரைத்தாலும் - நன்று ஆகா தூவி விதைத்தாலும், நன்று ஆகா வித்து எனவே - நன்கு முளையாத விதை போல, பேதைக்கு - முடலுக்கு, உரைத்தாலும் - எடுத்துச் சொன்னாலும், உயர்வு தோன்றாது - அறிவு உண்டாகாது.

(கரு) குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையார், அறிவித்தும் அறிந்து செய்யார் மூடர்.

பிறன் மனை விழையாமை

நன்னீசீப்பி வேய்க்கதலி நாசமுறைப் காலத்தில்

கொண்ட கருவளிக்கும் கொள்கை போல் ஒன்றொம்

போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம் அயல்

மாதர்மேல் வைப்பார் மனம்.

-36

ஒன்றொம் - ஒளிரும்வளையாலையனிந்தவளே! நன்டு சிப்பி வேய்க்கதலி - நன்டும், சிப்பியும், முங்கிலும், வாழையும், நாசம் உறும் காலத்தில் - தாம் அறிவுடையும் காலத்தில், கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் - தாம் கொண்ட கருக்களை ஈனும்: அதுபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் - ஞான மும், செல்வமும் வித்தையும் அழிய நேரிடும் காலத்திலே, அயல் மாதர் மேல் மனம் வைப்பார் - பிற மகளிர் மேல் மனம் வைப்பார்கள்.

(கரு) ஒருவன் தன் மனைவியையன்றி, பிற மகளிரை இச்சித்தால், அது அவனிடத்துள்ள ஞானம், செல்வம், கல்வி என்னும் முன்றுங் கெடுத்தற்கு அறிகுறியாகும்.

விட்டு நெரி நிற்பாருக்கு விதியில்லை.

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அவைத்தாய நூலகத்தும் கில்லை - நினைப்பிதனக்

கண்ணுறுவது அல்லால் கவலைப்படிடல் நெஞ்சேமெய்

வின்னுறுவார்க் கில்லை விதி.

-37

வினைப்பியளை வெல்வதற்கு - முற்பிறப்பில் செய்த தலைப்பயனை வெல்வதற்கு (டபாயம்) வேத முதலாம் அனைத்து ஆய நூல் அகத்தும் இல்லை - வேத முதலான எல்லா நூல்களிலும் இல்லை: எனிலும் நெங்கே - மனமே! கவலைப்படேல் - கவலையடையாதே: மீய வின் உறுவார்க்கு - மெய்யாகிய வீட்டு (முக்கி) நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண் உறுவது அல்லால் - (அவர்) நினைப்பது போதத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை - ஹழ் என்ற ஒன்று இல்லையாம்.

(கரு) முக்கி நெறியன்றி நூல்களைக் கற்றலினால் மட்டும் வினை யைக் கடத்தல் இயலாது.

உண்மை நிலை.

நன்றிரன்றும் - தீதென்றும் நாளன்றும் தாவினன்றும் அன்றென்றும் சூரியன்றும் சூகாதே - நின்றநிலை தாங்தாம் தத்துவமாம் சம்பந்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள்.

-38

நன்று என்றும் - (இது) நல்லது என்றும், தீது என்றும் - (இது) ஶீயது என்றும், நான் என்றும் - இதைச் செய்தவன் நான் என்றும், தான் என்றும் - இதைச் செய்தவன் அவன் என்றும், அன்று என்றும் - இது அல்லாதது (தவறானது) என்றும், ஆழ் என்றும் - இது ஆகும் என்றும், ஆகாதே நின்ற நிலை - பேதஞ்செய்யாது நின்ற நிலையே, தான் அதுவாம் தத்துவம் ஆழ் - ஆன்மாவாகிய தான் அதுவாகுகின்ற (பதியாகிய) உண்மை நிலையாகும்: தேடும் பொருள் - தன்னிலையே உள்ள கடவுளை (வேறாகத்) தேடுவது, சம்பு அறுத்தார் - சம்பா நெல்லை அறுத்தவர், யாக்கைக்குப் போனவா - (அதைக் கட்ட, அதன் தாளே அமையும் என்பதை அறியாமல்) கயிறு தேடிப்போனது போல ஆகும்.

(கரு) உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலையாகும்.

முப்பக்கு முன்னே முதல்வனை அயி

முப்பதாம் சூன்டளவில் முன்ற்று ஒருபொருளைத்

தப்பாமல் தன்னுள்பிறநாயின் - செப்புஸ்

கலையளவே சூதுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே சூதுமாம் முப்பு

-39

முப்பது ஆழ் ஆண்டு அளவில் - முப்பது வயதினளவிலே, முன்று அற்று - முக்குற்றமும் (முன்றுவித ஆசை) அழியப்பெற்று, ஒரு பொருளை - ஒப்பற்ற முதற்பொருளாகிய கடவுளை, தப்பாமல் தன்னுள் - தவறாமல் தன்னுள்ளே, பெறான் ஆயின் - அடையாள நாயின், காரிகையார் தங்கள் முப்பு முலையளவே ஆகும் - மாதர்கள் (இன்பம் நூக்காதின்றி) முலையினையுடையராதல் மட்டும் போல, செப்பும் கலையளவே ஆகும் - (இறைவனுடன் கூடி இன்பம்

நூகரப் பெறாது) கற்ற வெறும் கல்வியை உடையவனாக மட்டுமே ஆவான்.

(கரு) முப்பு அடையுமுன்னே முக்குற்றமும் அற்று மெய்ப் பொருளை அடைய முயல் வேண்டும்.

ஒத்த கருத்தமையந்த நூல்கள்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

முவர் தமிழும் முளிமொழியும் - கோவை

திருவாசகமும் திருப்புலர் சொல்லும்

திருவாசகமின் யூனர்.

(கரு) தேவர் குறளும் - திருவள்ளுவரது திருக்குற்றமும், திருநான் மறைமுடியும் - சிறப்பு மிக்க நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், முவர் தமிழும் - (அிருநூன் சம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), குந்தரமுர்த்தி நாயனார் என்ற சமயக்குரவர்) முவருடைய தேவாரமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திரக்கோவையாரும், திருவாசகமும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாரது திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உனர் - ஒரு பொருளையே குறிப்பிடுவன் என உனர்.

(கரு) திருக்குறள் முதலான நூல்களையெல்லாம் பொருள் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் என அறியவும்.

முற்றும் -

விடுதலை சாந்தியை மற்றும் - மூத்தையை விடுதலை சாந்தியை மற்றும் காலாய்வை விடுதலை சாந்தியை - மாலை விடுதலை சாந்தியை விடுதலை சாந்தியை - விடுதலை சாந்தியை விடுதலை சாந்தியை - விடுதலை சாந்தியை விடுதலை சாந்தியை (கு)

நூத்திவி நூலில்கீழ்



நம்பினாற்

மின்னெறி சடாமுடி விநாயக எழவிதையு
நம்பினாறி வெண்பா நாற்பதும் வரும்.

மின்னெறி - மின்னல் போலும் ஒளிவீசும், சடாமுடி - சடை முடியை டுடைய, விநாயகன் அடி தொழி - விநாயகக் கடவுளின் திருவுடை களை வணங்குதலால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் - நன்னெறி என்னும் நூலின் நாற்பது வெண்பாவும் வரும்.

(கரு) விநாயகக் கடவுளை வணங்குதலால் நன்னெறி என்னும் நால் இனிது நிறைவெய்தும் என்பதாம்.

முகமன் எதிர்பாராது உதவுக

என்ற முகமன் இயம்பா தவர்க்கண்ணுக்கு
சென்ற பெருள் கொடுப்பர் தீற்றோர் - துற்றுக்கவு
புலிற் பொலி குழலாய்! புங்கை புகழ்வேர
நாலிற் குதவும் நயந்து

புலின் பொலி குழலாய் - புலினால் விளங்கும் கூந்தலையுடையவளே! புங்கை - அழகிய கையானது, புகழ்வோ - தன்னைப் புகுத்தல் கருதியோ, நாவிற்கு - நாவினுக்கு, துன்று கவை - மிக்க சுவையுள்ள உணவை, நயந்து உதவும் - விரும்பிக் கொடுக்கும்? (அன்று, அன்று); அதுபோல, தீது அற்றோர் - குற்றமற்ற பெரியோர், என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் - ஒரு நாளும் தமிழ்டம் உபகார வார்த்தைகள் சொல்லாதவரிடத்தும், சென்று பொருள் கொடுப்பர் - தாமே சென்று அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடுத்து உதவுவார்.

(கரு) பெரியோர் தமக்கு உபகாரஞ் செய்யாதவரிடத்தும் தாமே சென்று அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடுத்து உதவுவார்.

வள்ளிசால் தின்தூதல்

மாசற்ற நெஞ்கூடையார் வள்ளிசால்லினிது ஏனையவர்
பேசற்ற இன்சொல் பிறிதெங்க - சசற்கு
நல்லோன் எறிசிலையோ நாற்வுதால் ஓண்க்கும்பு
வில்லோன் மலோர விருப்பு

நல்நுதல் - அழகிய நெற்றியடையவளே! மாசற்ற செஞ்கூடையார் - ஏனையவர் பேசற்ற இன்சொல் பிறிது எனக் - (குற்றம் பொருந்திய மனத்தையடையவராகிய) மற்ற கெடு நெஞ்சினர் சொல்லும் இன் சொல்லும் கொடியதாகும் என்று அறிவாயாக; சசற்கு - சிவபொருமா னுக்கு, நல்லோன் எறிசிலையோ -

நம்குணமுடையவராகிய சாக்கியநாயனார் அன்புடன் எழிந்த கல்லோ, (அன்றி) ஒன்கரும்பு வில்லோன் மலரோ - ஒள்ளிய கரும்பு வில்லையுடைய மன்மதன் ஏறிந்த பூவோ; விருப்பு - (இது) விருப்பமுடையதாயிற்று?

(கரு) நல்ல மனமுடையோருடைய கடுஞ் சொல்லும் இன்பம் விளைக்கும்; நல்ல மனமில்லாதார் இன் சொல்லும் துப்பம் விளைக்கும். எனவே உள்ளத்திலே அன்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர இனிமையாகப் பேசுவது கண்டு மாறாக்கூடாது. உள்ளன்புடன் கல்லெறிந்து வழிபட்ட சாக்கியருக்கு சிவன் அருள் செய்தார். ஆனால், மன்மதனையோ எரித்தார்.

தினிப் பிந்திப்பந்து பெறுக

தங்கட் குதவில்லக்கத் தாமியங்று கொள்ளின் அவர் தங்கட் குரியவரால்தாம்கிரான்க - தங்க நெஞ்சு
குன்றினாற் செய்தனைய கொங்கையாய்! அந்வீன்பால் குன்றினாற் கொங்ப கறந்து

நெடும் தங்கக் குன்றினால் செய்து அனைய கொங்கையாய் - நெடிய பொன்மலையினால் செய்தாற் போன்ற தனங்களை யுடையவளே! ஆவின்பால் கன்றினால் கறந்து கொள்ப (தானாக கொடாத) பகவினுடைய பாலை, கன்றைக்கொண்டு கறந்து கொள்வார்கள்; (அதுபோல), தங்கட்கு உதவில்லகை தங்களுக்கு உதவாதவர் களுடைய கையின்றும், தாம் ஒன்றுகொள்ளின் - தாங்கள் ஒரு பொருளைப்பெற விரும்பினால், அவர் தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - அவர்கட்கு வேண்டியவராலேயே அப்பொருளைக் கொள்ளக் கடவார்கள்.

(கரு) தமக்கு ஆகாதவரிடத்து ஒரு பொருளை பெற வேண்டின், அதனை அவருக்கு வேண்டிய உரிய ஒருவரைக் கொண்டு பெறுதல் வேண்டும்.

பொருள், பயன்படுத்துவார்க்கே சொந்தம்

பிறர்க்குதலி செய்யார் பெருஞ்சில்வம் வேறு
பிறர்க்குதலி யாக்குவார் போறம் - பிறர்க்குதலி
செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்குந்து
பெய்யாக் கிரஞ்கும் பிறர்க்கு

பிறர்க்கு உதவி செய்யா - பிறர்க்கு உபகாரம் செய்யாத, கருங்கடல் நீர் - கரிய கடலின் நீரை, புயல் சென்று முகந்து - மேகமானது போய் மொண்டு வந்து, பிறர்க்குப் பெய்யாக் கொடுக்கும் - பெய்து கொடுக்கும் (அதுபோல) பிறர்க்கு உதவி செய்யார். பெருஞ் செல்வம் - பிறருக்கு உபகாரம் செய்யாதவருடைய பெரிய செல்வமானது, வேறு - பிறிதேயா யினும் பிறர்க்கு உதவி ஆக்குவார் பேறுதும் - பிறருக்கு உபகாரம் செய்பவருடைய செல்வமேயாகும்.

பிரியா நட்பு

தீக்க மறம் இதுவர் நீங்கிர் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாரும் - பூங்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போற்
புல்லிழும் நிலை போம்

பூங்குழலாய் - பூக்களை முடித்த கந்தலையுடையவளே! நெல் லின் உமிசிறிது நீங்கி - நெல்லின்னிறும் உமியானது சிறிது நீங்கி, பழமை போல் புல்லிழும் - முன் போலவே கூடினாலும், திண்மை நிலை போம் - முளைத்தற்கேற்ற வலிமை போய் விடும், (அதுபோல) நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் - பிரிவு இல்லாத நன்பர் இருவர் பிரிந்து (முன்போல) கூடினாலும், நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் - பார்க்குமிடத்து அவருடைய பெருமை அற்பமாகும்.

(கரு) இடையில் பகைமையால் பிரிந்து கூடும் நட்பு முன்போல் உறுதியுடையதாகாது.

காதலர் ஒற்றுமை

காதல் மகனையானும் காதலஸும் மாறின்றித்
தீலீ ஒருக்குமாஞ் செய்பவே - ஒருக்கல
என்னிரண்டும் ஒன்றுமதி என்றுகந்தாய் நேர்க்கிறான்
கூன்னிரண்டும் ஒன்றையே காண்.

ஒது கலை - புகழ்ந்து சொல்லப்படுகின்ற கலைகள், என்னிரண்டும் ஒன்றும் - பதினாறும் பொருந்திய, மதினன் முகத்தாய் - சந்திரன் என்று சொல்லத்தக்க முகத்தையுடையவளே! கண் இரண்டும் - இரண்டு கண்களும், நோக்கல் - பார்பது, ஒன்றையே - ஒரு பொருளையேயாம் (அதுபோல) காதல் மகனையானும் - காதலனும் அன்றையுடைய மகனவியும் கணவனும், மாறு இன்றி மாறுபாதின்றி, தீது இல் ஒரு கரும் செய்பவே - குற்றமில்லாத ஒரு கருமத்தையே செய்வர். தான் - அசை காண் - முன்னிலை அசை.

(கரு) கணவனும் மகனவியும் மனம் ஒருமித்து எக்காரியத்தையும் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் அக்காரியம் நிறைவெப்பறும்.

செருக்களை விடுத

கடலே அணையற்யம் கல்வியா லென்னும்
அடலேற அணையசிகுக்கு ஆழத்தி - விடலே முனிக்கரச கையான் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப்படும்

முழங்கும் பளிக்கடலும் - ஓலிக்கின்ற குளிர்ந்த கடலும், முனிக்கு அரசு கையால் - முனிவர்கட்டுத் தலைவராகிய அகத்திய முனிவர்கை யால், முகந்து உண்ணப்படும் - மொன்னு பருகப்படும்: (ஆதலால்) யாம் கல்வியால் கடல் அனையும் - நாம் கல்வி கற்ற பெறுமையில் கடலை ஒத்தோம், என்று கொள்கின்ற, அடல் ஏறு அனைய செருக்கு - வலிமை பொருந்திய ஆண் சிங்கத்தினது போன்ற செருக்கில் ஆழ்த்தி விடல் - ஆழ்ந்து விட்டார்கள்.

(கரு) பெருங்கல்வியடையவரானாலும் செருக்கடைதல் கூடாது. இருந்தால் வல்லராள மற்றொருவரிடம் தோல்வி அடைய வாம்.

சினம் காக்க

உன்னம் கவந்திக்கழுந் தேங்கு சினங்காத்துக்
கொள்ளும் குணமே குணமின்க - வெள்ளந்
தடுத்த வரிதோ தடங்கூரதான் பேர்த்து
விஞ்த ரஸ்தோ விளம்பு

உன்னம் கவந்து தெழுந்து ஒங்கு சினம் - மனதைத் தன் வயப்படுத்தி எழுந்து வளர்கின்ற கோபத்தை, காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - அடக்கிக் கொள்கின்ற குணமே, அரிய குணம் என்று அறிக, வெள்ளம் தடுத்தல் அரிதோ - வெள்ளத்தை தடுத்தல் அரியதோ தடம் கரை பேர்த்து விடுத்தல் அரிதோ - முன் கட்டப்படிருந்த பெரிய கரையை உடைத்து வெள்ளத்தை விடுதல் அரிதோ - விளம்பு - நீ சொல்வாயாக,

(கரு) சினங் கொள்ளுதல் எனிது; சினத்தை அடக்குதல் அரிது. எனவே அரியதைச் செய்வதே பெருமை தரும்.

துனை வல்

மெலியோர் வலிய விரய விரவலை அஞ்சர் வலியோர் தமைத்தர மகுவீல் - பலியேல் கடவுள் அவர் சடை ஹெர் கட்செவியஞ் சாதை பட்சிறையப் புனரகைப் பாத்து

பலியேல் கடவுள் - அன்பர் பூசையை ஏற்கும் சிவபெருமானது, அவர்கடைமேல் - விளங்குகின்ற கடைமேல், கட்செவி அணியப்பட்ட பாக்பானது, படர்சிறை - விரிந்த சிறகினையுடைய, அப்புள் அரசைப் பார்த்து - பறவைகட்டு அரசாகிய கருடனைப் பார்த்து, அஞ்சாது - பயப்படாது: (அவ்வாறே) மெலியோர் - வலிமையற்றோர், வலிய விரவலை - வலிமையுடை தம் பகைவருக்கு, தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தாம் அவரினும் வலியோரைச் சேர்ந்தால் பயப்படார்.

(கரு) பகைவர் வலியவரானால், அவரினும் வலியவரோடு சேர்ந்து கொள் வேண்டும். அப்போது அஞ்ச வேண்டுவதில்லை.

தல்ளோள் கருதாம்

தங்குறைத்தீர் வள்ளார் களாந்து பிறக்குறாந்து) ஸ்ரியங்கலை வெங்குறைத்தீக் லிப்யார் வீறுமியோர் - திங்கள் முடிவுகளை நீக்கக் கருதா தலைவில் நிறையீர் குளை நீக்குமே நின்று

திங்கள் - சந்திரளாளவன், கறை இருளை நீக்கக்கருதாது தனது களங்கமாசிய இருளை நீக்குதற்கு நினையாமல், மேல் நின்று உலகின் நிறை இருளை நீக்கும் - ஆகாயத்திலே நின்று உலகத்தில் நிறைந்திருக்கும் இருளைப் போக்குவான்; (அது போன்று) வீறுமியோர் - மேலோர், தம் குறை தீர்வு உள்ளார் - (தமது) துன்பத்தை நீங்குதலை நினையாராகி, தளர்ந்து - மனம் இளகி, பிறர்க்கு உறும் - பிறருக்கு உண்டாகிய, வெங்குறை - துன்பத்தை, தர்க்கிற்பார் - நீக்குவார்.

(கரு) மேலோர் தம் துன்பம் நோக்காது பிறருக்குற்ற குறையை நீக்குவர்.

புலன் தீங்பங்கள்ல் புன்னம்

பெய்ப்புலன்கள் ஜந்துநோய் புல்லியார் வள்ளியே செய்ப்புலவர் தம்பால் விளையாவரம் - துப்பின் கழற்றுவகூல் கூற்றாகைச் செய்யுங்கூல் கற்றாகைச் சூர வள்போய்ச் செய்யுங்கு சிறுபுன் தகும்பு

சூராவளி போய் - சமூற் காற்றானது சென்று, சிறுபுன் தகும்பு சிறிய அற்பமான தகும்பை, சமூற்றும் - (எடுத்துச்) சமூற்றும்; துப்பின் (தன்) வலிமையால், கல் தூணைச் சமூற்றும் கொல் - கல் தூணைச் சமூற்றுமோ? சமூற் மாட்டாது; (அதுபோல) பொய்ப் புலன்கள் ஜந்தும் - பொய்யாகிய ஜந்து புலன்களும், புல்லியர் பால் அன்றி புல்லறிவாளரிடத்தல்லாமல், மெய்ப்புலவர் தம்பால் மெய்யறிவுடையவர் களிடத்து, நோய் விளையா - துன்பத்தைச் செய்யா.

(கரு) ஜம்புலன்களால் முட்ரேயன்றி மெய்யறிவுடையவர் துன்ப மடையார்.

உடம்பில் உயிர்கள் நிலை

வகுந்தும் உயிரெண்பன் வரயிட்டம்பிற்

பொகுந்துகல் தானே புகுறை - திருந்திழாய் சிதைநீ பெரன்னல் சிறுகுடத்து நில்லாது வீத்லோ வீத்லோ நிற்றல் விய்பு

திருந்து இழாய் - திருந்திய அபரணத்தை உடையவனே சீத நீர் - குளிர்ச்சியான நீரானது, பொள்ளல் சிறுகுடத்தில் நில்லாது வீத்லோ - ஒட்டடையுடைய சிறிய குடத்தில் நில்லாது ஒழுகிப்போவதோ

(ஆங்கிலம்) நிற்றல் வியப்பு - நிற்றலே ஆங்கிலமாகும்.
 (அதுபோல) வருந்தும் உயிர் - வருந்து கின்ற உயிரானது ஒன்பாள்வாயில் உடம்பில் - ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில் பொருந்துதலே பதுமை - தாங்குதலே ஆங்கிலம் (நீங்குதல் ஆங்கிலமன்று)

(கரு) ஒன்பது துவாரங்களை உடைய உடம்பில் உயிர்நிற்றலே ஆங்கிலம். நீங்குதல் ஆங்கிலமல்ல.

வீரும்படன் உதவுக

பெருக்க கொடுக்குக்கம் பெற்றியெருட் கேற்ப
 வீதுப்பிழைக்கு கொடுப்ப மேலோர் - கரக்கு
 மலையளவு நின்ற மூலை காதே? மதியின்
 கலையளவு நின்ற கதீர்

13
 மலையளவு நின்ற கரக்கும் முலைமாதே - மலையளவாக நின்ற
 பால் கரக்கும் தளங்களையுடைய பெண்ணே! மதியின் கதீர்ச்
 சந்திரனின் கிரணங்கள் கலையளவு நின்ற - வளர்தலும்
 தேய்தலுமாகிய கலைகளின் அளவாக நின்றன. (அதுபோல்)
 மேலோர் - பெரியோர் பெருக்கமொடு கருக்கம் பெற்ற
 பொருட்கேற்ப - வளர்தலும் குறைதலும் பொருந்திய செல்வத்திற்கு
 இசைய விருப்பமொடு கொடுப்பர். அன்போடு கொடுப்பர்.

(கரு) பெரியோர் தம் பெற்ற செல்வத்துக்கேற்ப
 மிகுதியாகவும் குறை வாகவும்கொடுப்பர். ஒன்றும் கொடாது
 இருக்க மாட்டார்.

செல்வச் செருக்கு கொள்ளந்த

தொலையார் பெருக் செல்வத் தேற்றக்கோ கென்று
 தலையா யார்செருக்குச் சார்தல் - இலையைல்
 இரைக்கும்வன் தேவைச் சங்கேதாய் மேரு
 வரைக்கும்வந் தன்று வளைவு.

14
 இரைக்கும் வண்டுதும் - ஓலிக்கின்ற வண்டுகள் ஊதுகின்ற மலர்
 சார்வகோதாய் - பூக்களாகிய குளிர்ச்சி பொருந்திய மாலை
 உடையவளே மேரு வரைக்கும் வளைவு வந்தன்று அசையாத மா
 மேரு மலைக்கும் ஒருகாலத்தில் வளைவு வந்தது (ஆதவின்)
 தலையாயவர் - முதன்மையான அறிவுடையவர்கள் தொலையா
 அழியாத பெருஞ்செல்வும் - பெருஞ்செல்வத்திலே தோற்றுத்தோம்
 என்று பிறந்திருக்கிறோம் என்று செருக்குச் சார்தல் இலை - செருக்
 கடைவதில்லை.

(கரு) எத்துணைப்பெருஞ் செல்வத்துக்கும் அழிவுவரும்
 என்பதை அறிந்து அடங்கி இருப்போரே அறிவுடையோராவர்.

அன்பிலார்க்குச் செல்வம் மயன்ல்லை.

இல்லாவுக்கு அன்பிங்கு இடம்பொரு னோவல்ஹற்று
எல்லா நிருந்தும் அவற் கென்சிசய்யும் - நல்லாய்
மொழியிலர்க் கேது முதுநாஸ் தெரியும்
விழியிலர்க் கேது வீளக்கு

- 15

நல்லாய் - நந்துணமுடையவளே! மொழிஇலார்க்கு முதுநால் ஏது
- பேச்சில்லாதவராகிய ஊமைகட்கு பழமையான நால்கள் யாது
பயனைச் செய்யும்? தெரியும் விழியிலார்க்கு விளக்கு ஏது
பார்க்கின்ற கண்ணில்லாதவராகிய குருடர்க்கு விளக்கு யாது
பயனைச் செய்யும்? (அதுபோல) இங்கு அன்பு இல்லானுக்கு -
இவ்வுலகில் அன்பு இல்லாதவருக்கு, இடம் பொருள் ஏவல்
எல்லாம் இருந்தும் - இடமும் பொருளும் ஏவலுமாகிய எல்லாம்
இருந்தும் அவற்கு என் செய்யும் (அவை) அவருக்கு யாது
பயனைச் செய்யும்? (ஒரு பயனும் செய்யா)

(கரு) அன்பில்லாதவரிடம் இடம் பொருள் ஏவல் முதலியன
இருந்தும் பயனில்லை. அவை கொண்டு அறமும் புகழும்
தேடமாட்டான்.

மேலோர் உதவி செய்யும் வகை

தம்மையுந் தங்கள் தலைமையையும் பார்த்துயங்க்கேர்
தம்மை மதியார் தமையடைந்தேர் - தம்மின்
இழியிலுந் செல்வர் இடந்தியார் அங்கு
கழியிலாஞ்சிசல் லரதோ கடல்

- 16

கடல் - (பெரிய) கடலானது, அங்கு கழியினும் - (தன்னை
அடுத்த) சிறு உப்பங்கழியிலும், செல்லாதோ - போய்ப் பாயாதோ
(பாயும்) அதுபோல உயர்ந்தோர் (அறிவு ஒழுக்கத்தால்)
உயர்ந்தவர்கள், தமை அடைந்தோர் - தங்களைச் சார்ந்தவர்கள்,
தம்மின் இழியினும் - தம்மைவிடத் தாழ்ந்தவர்களாயிருந்தாலும்,
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துத் தங்களை
மதியாதவர்களாகி, செல்வர் இடர் தீர்ப்பர் - அவர்களிடம் சென்று
அவர்கள் துன்பத்தைத் தீர்த்து வைப்பார்கள்.

(கரு) மேலோர், தம்மைச் சார்ந்தவர்கள் தம்மைவிடத்
தாழ்ந்த வராயினும், செருக்கின்றி அவரிடம்சென்று வேண்டிய
உதவியைச் செய்து காப்பர்.

வறுமையினும் ஈகை

எந்தெந்த கூர்ந்தனை இரப்பர்க்கீந்து என்றவன்
மைந்தக்கூம் ஈகை மறுப்பரே - பைந்தொடு
நின்ற பயுதுவீநில்லை அரம்பையின் கீழ்க்
கண்ற முதுவுக் கணி

- 17

பைந்தோடு - பகம் பொன்னாலாகிய வளையல்கள் அணிந்த பெண்ணே! நின்று பயன் உதவி நில்லா - பயனைக் கொடுத்து அதனால் அழிவையடைந்த, அரம்பபயின் - வாழை மரத்தினது, கீழ்க்கண்றும் - கீழ் நிற்கின்ற கன்றும், கனி உதவும் - பழுத்தைக் கொடுக்கும்; (அதுபோல) எந்தை இரப்பார்க்கு ஈந்து நல்கூர்ந்தான் என்று - எங்கள் பிதா இரப்பவருக்குக் கொடுத்து வறியவனானான் என்று, அவர் மைந்தர்தம் சுகை மறுப்பரோ - அவருடைய புதல்வர்கள் தம் சுகையைக் கைவிடுவரோ? (விடமாட்டார்கள்)

(கரு) இரப்பவர்க்கு ஈந்து தந்தை வறியவனானான் என்று அவன் மக்கள் சுகையைக் கைவிடமாட்டார்கள்.

இன்சொல்

இன்சொல்லர் வன்று இருந்து வியலைக்கும்
வங்சொலர் வென்றும் கீழாடுதே - பொன்சொஸ்
கதிர்வளையாய்! பொங்காது அழற்கதிரால் தண்சொன்
கதிர்வரவால் பொங்கும் கடல்

18
பொன் செய் கதிர் வளையாய் - பொன்னால் செய்த ஒலிக்கின்ற வளையல்களை அணிந்தவளே! கடல் தண்ணென் கதிர் வரவால் பொங்கும் - கடலானது, குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரின் வருகையில் பொங்கும்; அழற்கதிரால் பொங்காது - வெம்மை பொருந்திய கிரணங்களையுடைய குரியன் வருகையாலே பொங்காது (அதுபோல) இருந்து வியன் உலகம் - பெரிய கடல் குழந்த பாந்த உலகத்திலுள்ள மக்கள், இன் சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாடுதே - இனிய சொற்களால்லாமல் வலிய சொற்களால் என்றும் மகிழ்ச்சியுடைய மாட்டார்.

(கரு) இன்சொலாலன்றி, வன்சொல்லால் ஒருவரும் மகிழ்ச்சியுடைய மாட்டார்.

நங்குனம்

நல்லோர் வரவால்நகை முகம்கொண்டு இன்புறி
அல்லோர்வரவான் அழுங்குவர் - வல்லோர்
திருந்தும் தனிக்கட்டுத் தென்றல்வரத்தேமா
வகுந்தும் கழற்கால் வர

19
தேமா - தேன் போன்ற கனியை உடைய மாமரமானது, தென்றல் வரத் தளிர் காட்டித் திருந்தும் - தென்றற் காற்று வரத் தளிரைக் காட்டி இன்புற்றிருக்கும், சுழல் கால் வரவருந்தும் - சுழற்காற்று வீசும் போது வருந்தும், (அதுபோல) வல்லோர் - கல்வியறிவில் வல்லோர், நல்லோர், வரவால் - நல்லவருடைய வருகையினாலே, முகநகை கொண்டு இன்புறி - முகமலர்ச்சி கொண்டு இன்பமடைவர், இல்லோர் வரவான் - தீயவர் வருகையால், அழுங்குவர் - துன்பத்தை அடையவர்

(கரு) அறிவுள்ளவர், நல்லோர் வரவால் இன்பமும் தீயோர் வரவால் துன்பமும் அடைவார்

பிறர் துன்பங்கள்டு இரங்குதல்

பெரியவர்தந் நேய்யோற் பிரதோஷ்யகண் ஞௌம்

எரியின் இழுதவர் என்க - தெயிழாய் !

மண்டு பிணியரல் வருந்து பிறவுறுப்பைக்

கண்டு கஷமுமே கண்

தெரியிழாய் - ஆராய்ந்த ஆபரணங்களை அணிந்தவளே। கண் - கண்கள், மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக் கண்டு - மிகுதியான நோயினால் வருந்துகின்ற மற்ற உறுப்புகளைப் பார்த்து, கலுமும் - கண்ணிர விடும், (அதுபோல) பெரியவர் அறிவு ஒழுக்கங்களில் பெரியவர் பிறர் நோய் கண்டு - பிறநூக்கு வந்த நோயைக் கண்டு தம் நோய் போல் தமக்கு வந்த நோய் போல் நினைத்து, உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க - மனம் தீயில் இட்ட நெய் போல உருகுவார் எனலாம்.

(கரு) பிறர்அடையும் துன்பங்கள்டு இரங்குதல் பெரியோர் இயல்பு.

ஏந்வீன் முன்சிசருக்கு

ஏழுத்தறியர் கல்விப் பெருக்கம் அனைத்தும்

ஏழுத்தறியர்க் கரணின் இலையாற் - ஏழுத்தறியர்

ஏழுங் கடவுள் அவர் சடைமுன் கண்டாளவில்

வீயுஞ் காந்தியிகை.

சுரநீர் மிகை - ஆகாய கங்கையின் பெருக்கமானது, எழுத்து அறிவார் ஆயும் கடவுள் - எழுத்துகளின் இயல்பு அறியும் பெரியோரால் ஆராயப்படும் சிவபெருமானது, அவர் சடை முன் கண்ட அளவில் விளங்குகின்ற சடையை எதிரே கண்ட அளவில், வீயும் - அடங்கி விடும் (அதுபோல) எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் - இலக்கண நூலை அறியாதவருடைய மற்றைக் கலவியினது பெருக்கம் முழுதும், எழுத்தறிவார்க்காணின், இலை - இலக்கண நூலை அறிந்தவரைக் கண்டால் இல்லாமற் போகும்.

(கரு) இலக்கண நூல் பயின்றார் எதிரே அந்நால் பயிலாதவர் கல்வி பயன்படாது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கிள்ளல்

ஆக்கும் அறிவர் எலது பிறப்பினால்

மிக்கிகான் உயர்விழவு வேண்டற்க - நீக்கு

பவரர் அரவின் பகுமணிகள் பெற்றங்கள்

கவரங்கடவின் கடு

அரவின் பருமனி கண்டு நீக்குபவர் ஆர் - நஞ்சடைய பாம்பினிடத்து உண்டாகிய பருத்தமாணிக்கத்தைக் கண்டு அதை எடுப்பவர் யார்? (ஒருவருமில்லை), கடலின் கடு என்றும் கவரார் பாற் கடலினிடத்து உண்டாகிய நஞ்சை ஒரு காலும் கொள்வாருமில்லை; (தோவினால்) மீக்கொள் உயர்வு இழிவு (ஆமலாகக் கொள்கின்ற) உயர்வையும் (கீழாகக் கொள்கின்ற) இழிவையும், ஆக்கும் அறிவான் அலது - நந்துணங்களை உண்டாக்குகின்ற கல்லியறிவால் அல்லது, பிறப்பினான் வேண்டற்க சாதியினாலே விரும்பாதீர்.

(கரு) பிறப்பினால் பாராது எக்குலத்தவரானாலும் அறிவுடையோர் உயர்ந்தோர், அறிவில்லாதார் இழிந்தோர் எனக் கொளல் வேண்டும்.

பயன் தழும் ஆந்தால் தவாராலாகாது

பகர்ச்சி மடவர் பயிலதோன் பற்றல்
திகந்தச் சி நகுதிநஞ்சத் திட்டம் ~ நெகிழ்ச்சி
பெறும் பூரிக் கிண்றமுலைப் பேதாய்! பலகால்
எறும்பூரக் கற்குறியு மே

பூரிக்கின்ற முலைப் பேதாய் - விம்முகின்றதனாங்களையுடைய பெண்ணே! பலகால் எறும்பு ஊர்க்கல் குழியும் - பலமுறை சிற்றெறும்புகள் ஊர்ந்தால் கருங்கல்லும் குழிந்து போகும்; (அதுபோல) மடவார் பகர்ச்சி பயில - பெண்களிடத்தில் வாய்ப் பேச்சோடு பழகிக் கொண்டு வந்தாலும், நோன்பாற்றல் திகழ்ச்சி தரும் நெஞ்சத்திட்டம் - தவம் செய்வதில் விளங்கும் ஒருவன் மன உறுதி நெகிழ்ச்சி பெறும் - தளர்ந்து போகும்.

(கரு) மாதர்களிடம் பேசிப் பழகுவதால்தவம் செய்வதற்குரிய மன உறுதியும் கெட்டு விடும்.

பீந்த குந்தம் பேசந்த
உண்டு குணமிய் கொருவர்க்கு எனிமைக்கீற்
கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமைரச்
சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வரய் வேம்பன்றோ
காக்கை விரும்புங் கனி

செழும் பொழில் வாய் - செழுமையான சோலையினிடத்தே, மலர்ச் சேக்கை வண்டு விரும்பும் - மலராகிய மெத்தையை வண்டுகள் விரும்பும், வேம்பு அன்றோ காக்கை விரும்பும் கனி. வேப்ப பழங்கள் அன்றோ காக்கை விரும்பும் பழம்? (அதுபோல) இங்கு ஒருவர்க்குக் குணம் உண்டு என்றும் - இவ்வுலகில் ஒருவருக்கு நந்துணம் உள்ளதாயினும், கீழ்கொண்டு புகழ்வது அவர் குற்றமே - கீழோர (அற்பர்கள்) எடுத்துப் பேசவர்; தீக்குணத்தையே கீழோர (அற்பர்கள்) எடுத்துப் பேசவர்;

அந்பர் சகவாசம்

கல்லர் அறிவிற் கயவர்பாற் கற்றுணர்த்த
நல்லர் தமதுகளை நண்ணாரே - வில்லர்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையிற் புகுமீரான் பொகுள்

25

வில் ஆர் கணையின் பொலியும் - வில்லோடு கூடிய அம்புபோன்ற
புருவத்தோடு விளங்கும், கருங்கண்ணாய் - கரியகண்களை
யுடையவளோ; புணையில் புகும் - கனமில்லாத தெப்பத்தில்
சேர்கின்ற, ஒண்பொருள் - கனமுடைய பொருளும், நொய்தாகும்
இலேசாகும்; (அதுபோல) கல்லா அறிவின் கயவர்பால் - கல்லாத
அறி வினையுடைய மூடிடத்தில் (சேர்ந்தால்) கற்றுணர்ந்த நல்லர்
- கற்றறிந்த நல்லார் (கூட) தமது கனம் நண்ணார் - தமது
பெருமையை அடையார்.

(கரு) கற்றறிந்தவர்கள் மூடிடம் சேர்ந்தால் தமது
பெருமையை இழப்பர்.

உநவம் காணாது தந்தை கான்க

உடலின் சிறுமைகள்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவர் - மடவரல்
கண்ணளவாய் நின்றதோகஷங்கதிரவரிதான்
வின்ணளவா யிற்றே விளம்பு

26

மடவரால் - இளமை பொருந்திய பெண்ணே! ஒண் புலவா உடலின்
சிறுமை கண்டு - புலமையிக்க புலவருடைய உடலின்
சிறுமையைப் பார்த்து, கல்விக் கடலின் பெருமையை அலட்சியம்
செய்யமாட்டார்; கதிர் காணும்ஒளி - குரியனின் ஒளியைக்
காண்கின்ற கருமணி ஒளியானது, கண் அளவாய் நின்றதோ -
தனக்கிடமாகிய பார்க்கின்ற கண் அளவில் அடங்கிவிடுமா? வின்
அளவாயிற்றோ விளம்பு அவ்வாறில்லாமல் (தான் காணும் பெரிய)
ஆகாயத்தின் அளவாகப் பரந்து விரிந்திருக்கிறதா? சொல்வாயாக.

(கரு) உருவினால் சிறியவரும் அறிவினால்
பெரியவராயிருப்பர்.

மெய் வருந்தியும் ப்ரஸ்க்கு உதவுக.

கைம்ர றகவாமற் கற்றறிந்தோர் மெய் வருந்திக்
தம்ரால் இயல்உதவி தரங்சிசய்வர் - அம்ர
முகளக்கும் எயிற முதிர்க்கவை நாலிற்கு
விளளக்கும் வலியன தாம் மென்ற

27

முளைக்கும் எயிறு - முளைக்கின்ற பற்களானவை - நாலிற்கு
(தமக்கு ஒரு உதவியும் செய்யாத) நாக்குக்கு, வலியன தாம்
மென்று முதிர் சுவை விளைக்கும் - கடினமான பொருள்களைத்

தாம் மென்று கொடுத்து நிறைந்த சுவையை உண்டாக்கும்; (அதுபோல) கற்று அறிந்தோர் - கற்றறிந்தவர், கைக்மாறு உகவாமல் - பிரதிபலனை விரும்பாமல், மெய் வருந்தித் தும்மால் இயல உதவி தாம் செய்வர் - தம் உடலை வருத்திக் கொண்டு கூடதம்மாலான உதவிகளைத் தாமே செய்வர்.

(கரு) அறிவுடையார் கைம் மாறு வேண்டாமலே பிறருக்குத் தம் மாலான உதவிகளை வலிந்து செய்வர்.

வெறுப்பினும் உதவுக

முனிவினம் நல்குவச் முதறிஞர் உள்ளக்
கனிவினம் நல்கார் கயவர் - நனிவிளைவில்
கயினு மாரும் கதவிதான் எட்டிபழுத்து
அழினம் ஆமோ அறை.

28
முதறிஞர் முனிவினும் நல்குவர் - பேரறிவுடையவர் கோபமுள்ள காலத்திலும் கொடுப்பர்; கயவர் உள்ளக் கனிவிலும் நல்கார் - மூடர் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும்கூட கொடார். கதவி நனிவினைவு இல்காயினும் ஆகும் - நன்றாகப் பழக்காத காயாகிலும் வாழை உணவுக்குப் பயன்படும்; எட்டி பழுத்து ஆயினும் எட்டியானது பழுத்தாலும், ஆமோ - பயன்படுமோ? அறை - சொல்வாயாக.

(கரு) அறிவுடையவர் கோபத்திலும் கொடுப்பர்; மூடர் மகிழ்ச்சி சியிலும் கொடார்.

பேலோர் துன்பங்கள்டு அஞ்சார்

உடற்கு வரும்பரிநஞ் சேங்குபாக் குற்றோர்
அஞ்சுகும் ஒகுகோடி யாக - நடுக்கழறார்
பண்ணிற் புகவும் பனிக்காழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியையதி மரன்.

29
பண்ணின் புகலும் பனிமொழியாய் - இசை போலப் பேசகின்ற குளிர்ச்சி பொருந்திய சொல்லுடையவளே! மதிமான் சந்திரினிடத் திலிருக்கின்ற மானானது, மண்ணில் புலியை அஞ்சமோ யூமியில் இருக்கிற புலிகளுக்குப் பயப்படுமோ? (பயப்படாது). (அதுபோல) நெஞ்சு ஒங்கு பரத்து உற்றோர் - (தம்முடைய) மனம் உயர்ந்த பரம்பொருளிடத்தே அழுந்திப்பெற்ற ஞானிகள், உடலுக்கு வரும் துன்பங்கள் அடுக்கிச் சொல்லப்படும் ஒரு கோடி அளவினதாக இருந்தாலும், நடுக்கம் உறார் - அச்சமடையார்.

(கரு) கடவுளிடத்து மனம் அழுந்தப் பெற்றவர் எத்தகைய பெரும் துன்பங்களுக்கும் அஞ்சார்.

காலத்தில் அறும் செய்க

கொள்ளுங் கொடுங் கூற்றங் கொல்வான் குறுகுத்துங் பவித்து) உண்ணங் கவிந்தறஞ்செய்து உய்கலே - வெள்ளம் வகுவதற்கு முன்னர் அணைகோலி வையாற் பெருகுதற்கண் என்செய்வார் பேசு

30

கொள்ளும் கொடும் கூற்றும் - உயிரைக் கொண்டு செல்கின்ற கொடியவளாகிய யமன், கொல்வான் குறுகுதல் முன்கொல்லுதற்கு நெருங்கு தருமங்களைச் செய்து பிழைக்கக் கடவாய்: வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் - வெள்ளம் வருவதற்கு முன்னே கரையைக் கட்டி வைக்காதவர்., பெருகுதற்கண் என் செய்வார் கேசு (அது) பெருகி வரும் பொழுது யாது செய்வார், நீ சொல்வாயாக.

(கரு) இறப்பு வரும் முன்னாரே, விரைந்து அறும் செய்தல் வேண்டும்.

31

பிறர் துயர் ஏற்று நிக்குக்.

போயிதுக் காக்கும் பிறர்க்குயாற் தங்கியே விரிமாரு கூக்க விரைகுவர் - நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேற் கை சென்று தாங்குங் காது

நேரிழாய் பொருந்திய ஆபரணங்களை உடைய பெண்ணே! மெய்சென்று தாக்கும் உடம்பிலே போய்த்தாக்குகின்ற, வியன் கோல் அடி - பெரிய கோலினுடைய அடியை, கை கடிது சென்று தன் மேல் தாங்கும் - கை விரைந்து போய்த் தன் மேல் ஏற்றுக் கொள்ளும்: (அதுபோல) பேர் அறிஞர் - பெரிய அறிஞர்கள், தாக்கும் பிறர் துயரம் வீரமாடு தாங்கி - வருத்துகின்ற பிறருடைய துன்பத்தை வீரத்தோடு தாம் ஏற்றுக் கொண்டு, காக்க விரைகுவார் - அவரைப் பாதுகாத்தற்கு முற்படுவேர்.

(கரு) பேரறிவுடையோர் பிறருக்கு வரும் துன்பத்தை விரைந்து போக்குவா.

மெய்யுனர்ந்து உதவுக
பன்றம் பகுவற் பயத்தேர் அறி விலங்
மன்றம் அறங்கன் வலியிலவே - நன்றுதால்!
காலிரங்கு உயர்தின் கதவு வலியுடைந்தோ
தாலிரங்கு இலதாயிற் நான்

32

நன்றுதால் - நல்ல நெற்றியையுடையவளே! காழ் ஒன்று - வயிரம் பொருந்திய, உயர்தின் கதவு - உயர்ந்த வலிய கதவானது, தாழ் ஒன்று இலதாயின் - ஒரு தாழ்ப்பாள் இல்லாததாயின், வலி

உடைத்தோ உறுதியை உடையதோ? (ஆகாது: (அதுபோல) பன்னும் பனுவல்லபயன் தேர் அறிவு இல்லாதார் - சொல்லப்படுகின்ற நூல் களினது பொருளை அறியும் விவேகமில்லாதவர், மன்னம் அறங்கள் வலி இலவே - செய்யும் மிகுந்த தருமங்கள் உறுதி யற்றனவாம்.

(கரு) நூற்பொருளை உணர்ந்து விதிவிலக்குகளைப் பகுத்தறியும் அறிவில்லாதவர் செய்யும் தருமங்கள் பயன் படா.

பெரியார் புகழ்ச்சி வீரும்பார்

என்ன திருப்பு இழிஞர்பேற் றற்குரியர்
விள்ளா அறிருத வேண்டாரே - தன்னக்
கரைகாப் புள்ளி கட்டுகுள மன்றிக்
கரைகாப் புளதோ கடல்

- 33

நீர் கட்டு குளம் - நீரைத் தேக்குகின்ற சிறு குளமே, தன்னாக கரை காப்பு உள்ளது - (நீர்) தன்னப்படாத கரையைக் காவலாக உள்ளது:

அன்றிக் கடல் கரை காப்பு உள்ளதோ - அதுவல்லாமற் பெரிய கடலுக்கு கரை காவலாக உள்ளதோ? (அல்ல): இழிஞர் என்னாது இருப்ப போற்றற்குரியர் - அறிவில்லாத சிறியோர், (தம்மைப்) பிறர் இகழாதபடி காக்கப்படுவதற்கு உரியவராவர்: விள்ளா அறிஞர் அது வேண்டார் - குறைவற்ற அறிவுடைய பெரியோர் அங்களும் காக்கப் படுவதல் வேண்டார்.

(கரு) பிறர் இகழாவன்னும் காக்கப்படுதல் சிறியோருக்கள்றிப் பெரியோருக்கு வேண்டுவதில்லை.

பெரியார் பழக்கு அஞ்சல்வர்

அறிவுடையா ரன்றி அதுபிழறார் தம்பாற்
செறிபழியை அஞ்சார் சிறிதம் - பிறைநாதால்
வண்ணஞ்சிச்சு வரன் வீழியை அன்றி மறைக்குத்துக்
கண்ணஞ்சுமோ திகுளைக் கண்டு.

- 34

பிறைநால் - பிறைபோன்ற நெற்றியை உடையவனே! வண்ணஞ்சு செய் வாள்விழியேயன்றி - அழகு செய்தகின்றி ஒளியை உடைய கண்களே அல்லாமல் மறை குருட்டுக் கண் ஒளிமறைந்த குருட்டுக் கண்களானவை இருளைக் கண்டு அஞ்சுமோ - இருட்டைக் கண்டு அஞ்சுமோ? (அஞ்சா) (அதுபோல) அறிவுடையார் அன்றி - அறிவுடையவரே அல்லாது அது பெற்றார் - அவ்வறிவைப் பெறாத முடர் தம் பால் செறிபழியை சிறிதும் அஞ்சார் - தம்மிடத்து நெருங்கி வரும் பழிக்கு சிறிதும் அஞ்சார்.

(கரு) அறிவுடையோர் பழிக்கு அஞ்சல்வர் முடர் பழிக்கு அஞ்சார்.

கற்ற அறிவினரைக் காறுறவர் மேன்மக்கள்
மற்றையர் தம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டாப் புளிங்காடி
யால் வேண்டும் வாழைப்பழம்

வெற்றி நெடும் வேல் வேண்டும் வாள்விழியாய் - வெற்றியை
உடைய நெடிய வேற்படை விரும்புகின்ற ஒளிமிக்க கணக்களை
யடையவளே! வாழைப்பழம் பால் வேண்டும் - வாழைப்பழத்தை
பாலானது விரும்பும், புளிங்காடி வேண்டா புளிப்பாகிய காடி
நீரானது (அதனை) விரும்பாது (அதுபோல) கற்ற அறிவுடையோரை
மேலோர் விரும்புவர், மற்றையர் என்றும் மதியார். கீழோர் அவரை
எப்போதும் மதியார்.

(கரு) கல்வி அறிவுடையவரை மேல்மக்களே விரும்புவர்,
கீழ் மக்கள் விரும்பார்.

தக்கொர்க்கு உதவி செய்க

தக்கர்க்கே சவர் தகர்க்களிப்பர் இல்லென்று

மிக்கரச் குதவர் விழுமியோர் - எக்காவும் லுட்டாபி யாறு

நெல்லுக் கிறைப்படுதே நின்றிக் காட்டுமூளை

புல்லுக் கிறைப்பரோ போய்

எக்காலும் நீர் நெல்லுக்கு இறைப்பதே அன்றி எக்காலத்தும் நீரை

நெறப்பிருக்கே இறைப்பதல்லாமல் காட்டுமூளி புல்லுக்குப் போய்

இறைப்பாரோ - காட்டிடத்தே உலரும் புல்லுக்குப் போய்

இறைப்பாரோ? (இறையார்) அது போல தக்கார்க்கே சவர் -

தகுதியுடையவருக்கே கொடுப்பர்: தகார்க்கு அளிப்பார் இல் என்று

- தகுதியற்றவர்க்குக் கொடுப்பவர் இல்லை என்று அறிந்து

விழுமியோர் - மேலோர் மிக்கார்க்கு உதவார் - நன்னெறி

நடந்தவர்க்கு உதவார்.

(கரு) மேலோர் தகுதியுடையவருக்கன்றி, தகுதியில்லார்க்குக்
கொடார்.

பெரியார் முன் தந்துகழ்ச்சி கூடாது.

பெரியார் முன் தன்னைப் புகுந்துரைத்த பேதை

தரியாது உயர்வகன்று தாழும் - தெரியாய்சோல்

பெரன்வயர்வு தீர்த்த புனர்துறையைய்! விந்தமலை

தன்றையர்வு தீர்த்தன்று தாழ்ந்து.

பொன் உயர்வு தீாத்த புனர் முலையாய் - இலக்குமியுடைய

உயர்வை (அழுகை) நீக்கிய நெருங்கிய தனங்களையுடையவளே!

பெரியோர் முன் தன்னைப் புனைந்து உரைத்த பேதை -

பெரியோர் முன்னே தற்பெருமை பேசிய முடன். உயர்வு தரியு

தரியாது அகன்றுதாழும் உயர்வைப் பொறுக்க மாட்டாது தாழ்ந்து

போவான்: விந்த மலை (அகத்தியர் முன் தன்னைச் சிறப்பிததுக்

கூறிக் கொண்ட) விந்திய மலையானது. தாழ்ந்து தன் உயர்வு தீர்ந்தன்று - (அவர் அருந்தியதால்) தாழ்ந்து தன்னுடைய உயர்வு நீங்கியது: தெரியாய் சோல் - (நீ அதனை) அறியாயோ?

(கரு) பெரியோரெதிரே தன்னைப் புகழ்ந்துரைத்தவன் தாழ்வை அடைவான்.

நல்லவர் தொடர்பு நலம் பயக்கும்

நல்லர் செயுங்கேண்ணம் நாடோறும் நன்
அல்லர் செயுங்கேண்ணம் யாகாதே - நல்லர்கேண்
காய்முற்றின் நின்தீங்களியாம் இளந்தளர்நான்
போய்முற்றின் என்னாகி போகும்

38
நல்லாய் கேள் நற்குணமுள்ளவளே! கேட்பாயாக, காய் முற்றின் தின் தீம்களி ஆம் - காயானது முற்றினால் தின்னுதற்குரிய இனிய கனிபாகும்: இளம் தளிர்நாள்போய் முற்றின் என் ஆகிபோம் இளந்தளிரானது நாள் சென்று முற்றினால் யாதாகிப் போகும்? (அதுபோல) நல்லோர் செயும் கேண்ணமே நாடோறும் நன்று ஆகும். நல்லோர் செய்யும் நட்பானது நாடோறும் நன்றாகி வளரும்: இல்லோர் செயுங்கேண்ணமே ஆகாது - அல்லார் செயும் நட்பானது அவ்வாறாகாது.

(கரு) நல்லோர் நட்பு செல்லச் செல்ல இனிதாகும். தியோர் நட்பு அவ்வாறாகாது.

தகாதார் நட்பு தீமை வ்ளைக்கும்

கற்றறியார் செய்யுங் கஞ்சப்பம் காங்கூடி
உற்றறியந் தீமைநிகற்வு உள்ளதே - பொற்றிறங்கி!
சென்று படாந்த செழுங்கிராமிமன் புமலங்க
அன்றே மனமுடையதாரம்.

39
பொன் தொம் - பொன் வளையல்களையுடையவளே! சென்று படாந்த செழுங்கொடி மென்பு - போய்ப்படாந்த செழுமையாகிய கொடியின் மெல்லிய பூவானது, மலர்ந்த அன்றே மனம் உடையது ஆம் - மலர்ந்த அன்றைக்கே மனம் உடையதாகிப் பின் கெட்டு விடும்: (அதுபோல) கற்று அறியார் செய்யம் கடு நட்பும் - கற்றறியாதவர்கள் செய்கின்ற மிகுதியாகிய நட்பும்: தாம் கூடி உற்ற உழியும் (நெஞ்சுங்காலம்) தாங்கள் கூடியிருந்த விடத்தும் தீமை நிகழ்வே உள்ளது - தீமை தருவதே ஆகும்.

(கரு) முடருடைய நட்பு தொடங்குங் காலத்து நன்றாயிருப் பினும், பின்னார் தீங்கு விளைவிக்கும்.


தக்காரைப் போற்றுக

பொன்னனியும் வேந்தாச் சுணையாச் பெதுங்கல்வி
மன்னைம் அறிஞரைத்தாம் மற்றொவங்வார் ~ மின்கூமணி
பூஷைம் பிறவுறுப்பைய் பொன்னே அதுபைனையரக்
காறுவங்கள் ஒக்குமோர் கான்

பொன்னே - இலக்குமியைப் போன்றவளே! மின்னம் அனி பூஷைம்
பிற உறுப்ப - ஒளி வீச்கின்ற பேரனத்தை அணிகின்ற (கைகால்
முதலிய) மற்றைய உறுப்புகள், அது புணையா - அணியே
புணையாத, கானும் கண் ஒக்குமோ - பார்க்கும் கண்களுக்கு
(ஒப்பாகுமோ? ஒப்பாகாது) (அதுபோல) பொன் அணியும் வேந்தர்
பொன் ஆபரணங்களாலே அலங்கரித்துக் கொள்ளும் அரசர்கள்,
புணையாப் பெருங் கல்வி மனும் அறிஞரை ஒவ்வார்
(ஆபரணங்களை) அணியாத பெரிய கல்வி பெற்ற அறிஞர்கட்டு
ஒப்பார்.

(கரு) கல்வியிற் சிறந்த அறிஞர்கட்டு அரசரும் ஒப்பாகார்.

முற்றும் -



துயா அச்சகம்

ஓ(f)வ் செற் கொம்பியூட்டர் பிறின்ட்
138, நாவலர் வீதி, (மனோகராச் சந்தி அருகாமை)
யாழ்ப்பாணம்.

T.P. No:- 021 - 2881



சமர்ப்பண்டி



அன்பின் வடிவே!
 அறிவின் சுட்ரே!
 வாழ்வில் ஒளியேற்ற
 வந்த எம் தந்தையே!
 ஏதுமிமாரு குறையுமின்றிக்
 காத்த எம் தெய்வமே!
 உன் பாதங்கள் தொட்டு
 வணங்கிட முயல்கின்றோம்.
 முடியவில்லை.
 வழியுமில்லை.
 ஆதலால் இச்சீறு நூலை
 உன்பால் சமர்ப்பித்து
 ஓரளவாயினும் ஆறுதல் அடைக்றோம்.

- கரும்பக்தினர் -

தயா அச்சகம்

கொம்பியுட்டர் பிறின்ட்
& ஜோனியோ,

138, நாவலர் வீதி, (மனோகராச் சந்தி அருகாமை) யாழ்ப்பாணம். T.P. No. 2881